





ISSN 1206-0585

ஆரம்பம்  
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F  
Toronto, ON. M4Y 2L4,  
Canadaதொலைபேசி  
416 920 9250மின்னஞ்சல்  
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,  
ரொறன்ரோ &  
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு

வெளியீடு

அகிலன் அசோஷியேற்றல்

முதன்மை ஆசிரியர்  
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்  
றஞ்சி திருஉதவி ஆசிரியர் & தயாரிப்பு  
முகாமையாளர்  
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்  
குயினர்ஸ் துரைசிங்கம்  
அனோஜனி குமரதாசன்பொது முகாமையாளர்  
ஆர். ஆர். ராஜ்குமார்விறியோக இணைப்பாளர்  
இ. சிவலிங்கம்பொதுமக்கள் தொடர்பு  
என். குமாரதாஸன்  
ராதா கிருஷ்ணசாமி  
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி  
ஹரன் கிறாஃப்மாதாந்தம்  
5000 பிரதிகள்ஆண்டு மலர்  
6000 பிரதிகள்இணையம்:  
www.tamilsinformation.info

## தேர்தல்(கள்) ஆண்டு

2017க்கு விடைகொடுத்து, வழக்கம்போல ஒருவகை நம்பிக்கையுடன் 2018ஐ வரவேற்கிறோம்!

‘நம்பிக்கை’யின் பலம், அதை முழுதாக நம்புவதில் தான் உள்ளது என்று எங்கோ எப்போதோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்றாகிவிட்ட பின்னர், அதனை நம்பாது விடமுடியுமா? எனவே எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் வரவேற்போம். சோதனைகளை உரமாக்கி, வேதனைகளை நீராக்கி, சாதனைகளை பயிராக்குவோம்.

பிறந்திருக்கும் 2018 தாயகத்திலும் புலத்திலும் தேர்தல்கள் ஆண்டாக மலர்ந்திருப்பது விசித்திரமானது. இரண்டு தளங்களிலும் இந்த ஆண்டு இவ்விரண்டு தேர்தல்களை நாம் சந்திக்கப் போகிறோம்.

தாயகத்தில் பெப்ரவரி 10ம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்து வரும் சில மாதங்களில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கு தனித்தனியே தேர்தல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் தமிழர் பெருமளவில் வாழும் ஒன்றாறியோ மாகாண சட்ட சபைக்கான தேர்தல், ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து ஒக்டோபர் 22ம் திகதி ரொறன்ரோ, மார்க்கம், மிஸிலாகா, பிராண்டன் உட்பட இந்த மாகாணத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதிலுள்ள விசேடம் என்னவென்றால், இந்த நான்கு தேர்தல்களிலும் தமிழர்கள் தீவிரமாகப் போட்டியிடுவதே. இவர்கள் எப்போதும் தேர்தல்களைக் கொண்டாடுபவர்களாதலால், இந்த ஆண்டை இவர்களின் திருவிழா ஆண்டு என்றும் குறிப்பிடலாம்.

தாயகத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு இலங்கையின் சகல அரசியல் கட்சிகளும் - தமிழ், சிங்கள, முஸ்லிம் வேறுபாடின்றி, இவர்களுடன் சுய இச்சைகளும் (சுயேச்சைகள்) களமிறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தில் ‘நீயும் நானும் ஒன்று’ என்று தோளில் கைபோட்டுத் திரிபவர்கள், இந்தத் தேர்தலில் ‘நீயா நானா’ என்று கழுத்து முடிச்சில் கைபோட்டு நிற்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் பல அதிரடிகள் இடம்பெறுவதற்கு கட்டியம் கூறுவதுபோல, இப்போதே அறிக்கைப் போர் ஆரம்பமாகிவிட்டது.

ஒன்றாறியோ மாகாண சட்டசபையில் தமிழர் ஒருவர்கூட இல்லையே என்ற குறையை இந்த ஜூன் மாதத் தேர்தல் நீக்கலாமெனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். ஸ்காபரோ தொகுதிகளில் இருவரும், மார்க்கம் நகரில் ஒருவருமாக இதுவரை மூவர் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர். வெளி இன்னமும் திறந்தேயுள்ளது.

ஒன்றாறியோ நகரசபைகள், பிரதேச சபைகளுக்கான ஒக்டோபர் மாதத் தேர்தலில் ஒரு டசின் தமிழராவது, பழையவர்களும் புதியவர்களும் போட்டியிட ஆயத்தமாகின்றனர். இவர்களில் சிலர் வெற்றி பெறுவதில் காட்டும் அக்கறையைவிட, போட்டியிடுவதிலேயே ஆர்வமாகவுள்ளனர்.

வாழ்க வளமுடன், வளர்க அரசியலுடன் என்று அனைவரையும் புத்தாண்டில் வாழ்த்துவோமாக!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established  
February 1991P.O. Box - 3, Station F  
Toronto, ON. M4Y 2L4,  
Canada

Tel: 416 920 9250

email  
tamilsinfo@sympatico.caProduced by  
Eelam Tamil Information  
Centre (ETHIC) of Toronto &  
Tamil Information  
Research Unit (THIRU)Published by  
Ahilan AssociatesEditor in chief  
Thiru S. ThiruchelvamAssociate Editor  
Ranji ThiruAssistant Editor and  
Production Manager  
Sasi PathmanathanAssistant Editors  
Quintus Thuraingam  
Anojoni KumaradasanGeneral Manager  
R. R. RajkumarCirculation Coordinator  
R. SivalingamPublic Relation  
N. Kumaradasan  
Radha Krishnasamy  
P. SivasubramaniamTechnical Support  
Haran GraphMonthly  
5000 CopiesAnnual  
6000 CopiesWebsite:  
www.tamilsinformation.info

## அமெரிக்காவில் தமிழ் பேசுவோர் இரண்டரை லட்சம் பேர்

அமெரிக்காவில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் இரண்டரை லட்சம் பேர் வசிப்பதாக ஆதார-பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் தெற்காசிய நாட்டு மக்கள் தொடர்பான கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப்படாதிருந்தது. கடந்த வருடத்தில் இதனை நிவர்த்தி செய்யும் நோக்குடன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அங்கு தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோர் 2,50,000 பேர் வசிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் பெருந்தொகையானவர்கள் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

**தமிழர் தகவல்  
27வது ஆண்டு  
பூர்த்தி மலர்  
வெளியீடும்  
விருது விழாவும்  
பெப்ரவரி 25ம் திகதி  
ஞாயிற்றுக்கிழமை.  
விபரங்களை  
இந்த இதழின்  
5ம் பக்கத்தில்  
பார்க்கவும்.**

## 20 ஆண்டுகளின் பின்னர் கியுபெக்கில் இவ்வருடம் இன்னொரு பணிப்புயல்

தற்போதைய பனிக்காலத்தில் கியுபெக்கில் மிகப்பெரிய பணிப்புயலொன்று வரவிருப்பதாக வானிலை அவதான நிலையம் முற்கூட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 1998ம் ஆண்டில் இங்கு பேரெழுச்சி கொண்ட பணிப்புயல் காரணமாக மாகாணத்தின் பல பகுதிகள் வாரக்கணக்கில் மின்வசதி இழந்ததையும், மக்கள் தினசரி வாழ்வுக்குப் பெரிதும் போராட்டம் நடத்தியதையும் ஊடகங்கள் நினைவுபடுத்தியுள்ளன.

## 2016ல் கனடாவில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் 1,57,120 பேர் என்கிறது அதிகாரபூர்வ குடிசன புள்ளிவிபரம்!

### மூன்று லட்சம் தமிழர் இருப்பதான கணக்கீடு சரியா?

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் கனடாவே மிகப்பெரிய குடிவரவாளர் தேசம் என்பதை 2016ம் ஆண்டின் குடிசனக் கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது என்றும், இங்கு வாழும் மக்களில் ஐந்தில் ஒருவர் என்ற வீதத்தில் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் வசிக்கின்றனர் என்றும், இந்த எண்ணிக்கை கனடா சனத்தொகையில் 21.9 வீதமென்றும் கடந்த மாதம் இப்பகுதியில் எழுதியிருந்தோம்.

கனடாவின் சனத்தொகை குடிவரவாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததாக கடந்த பல வருடங்களாக இருந்துள்ளது. 2011க்கும் 2016க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்தில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பன்னிரண்டு லட்சம் புதியவர்கள் இங்கு வந்து குடியேறியுள்ளனர் என்பது இன்னொரு தகவல்.

2011ம் ஆண்டினது கணக்கெடுப்பின்படி, அதிகூடிய பலவின மக்களைக் கொண்டதாக ரொறன்ரோ நகரின் சனத்தொகையில் 49.9 சதவீதமானவர்கள் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையினராகவிருந்தனர். ஐந்தாண்டுகளின் பின்னர், 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 51.5 வீதமாக அதிகரித்துள்ளது என்பது முக்கியமானது.

இவர்களுள் தெற்காசியர்கள் (இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலதீவு, நேபாளம், யூட்டான்) 12.59 வீதமாகவுள்ளனர். அடுத்ததாக 11.13 வீதத்தில் சீனர்கள் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, கனடா முழுவதும் தமிழ் மொழி பேசுவோர் எவ்வளவு தொகையில் உள்ளனர் என்று பார்த்தால், பலரும் நிச்சயமாக அதிசயிப்பர். 2016 குடிசன புள்ளிவிபர நிரப்பப்பட்ட படிவங்களின் அடிப்படையில் பெறப்பட்ட தரவானது, அந்த வருட மே மாதத்தில் (அந்த மாதமே சனத்தொகை விபரம் சேகரிக்கப்பட்டது) இங்கு தமிழ் மொழி பேசுவோர் ஒன்றரை லட்சத்துக்கு சற்று மேலாக (1,57,120) பேர் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கின்றது.

இந்த எண்ணிக்கையானது இலங்கைத் தமிழரை மட்டும் கொண்டதல்ல. இங்கு வசிக்கும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் தமிழர்களையும், தமிழைப் பேசுவோர்களையும் உள்ளடக்கியது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கனடாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வசிப்பதாக தேர்தல் காலங்களிலும், சமூக கொண்டாட்ட வேளைகளிலும் எம்மவர் பரவலாகத் தெரிவிப்பது வழக்கம். இதனை ஆதாரபூர்வமாகக் கூற முடியாததால், ஒரு கணிப்பீடு அல்லது மதிப்பீடு என்று கூறி தம்மை இவர்கள் தப்ப வைத்துக்கொள்வர். அப்படியானால், மிகுதி ஒன்றரை லட்சம் தமிழர் எங்கே தலைமறைவாகிவிட்டனர்? எவ்வாறு இவர்களால் தம்மை மறைத்து இங்கு வாழமுடிகிறது?

சில தமிழர் அமைப்புகள் மூன்று லட்சத்தை மேலும் ஒன்றினால் அதிகப்படுத்தி, நான்கு லட்சம் தமிழர் இங்கு வாழ்வதாகவும் கூறுவர். சிலசமயம், அரசாங்க மானியங்களையும், நிதி உதவியையும் பெறுவதற்கு இந்தப் புள்ளிகள் இவர்களுக்கு உதவியிருக்கலாம்.

அடுத்த ஒரு தசாப்தத்தில் இத்தொகை பத்து லட்சமாகிவிடுமென்று சிலர் எழுதி வருவதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். (இதனை அத்த பேராசையென்றுதான் சொல்ல வேண்டும்)

இப்போது கனடியத் தமிழ் சமூகத்தின் முன்னால் நிமிர்ந்து நிற்கும் முக்கிய கேள்வி ஒன்றுண்டு. இங்கு வாழும் தமிழ் பேசுவோர்களின் சரியான (90 வீதமாவது) புள்ளிவிபரத்தைச் சேகரிப்பதற்குத் தடையாகவிருப்பது எது? இதனை எவ்வாறு நிவர்த்தி செய்ய முடியும்?

எஸ்தி





றஞ்சி திரு

## சின்னச் சின்ன தகவல்கள்

ரொறன்ரோ பொலிஸ் சேவையிலுள்ளவர்களுக்கு போதைவஸ்து பரிசோதனை செய்யும் நடைமுறையை அமலுக்குக் கொண்டு வருவதுபற்றி தாம் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் சேன்டர்ஸ் தெரிவித்துள்ளார். ரொறன்ரோ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதைவஸ்து காரணமாக மரணமானதைத் தொடர்ந்து கருத்துக் கூறியபோது, இனிமேல் இதனால் எந்தப் பொலிஸாரும் பாதிப்படவதைத் தாம் விரும்பவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ ரயில் தரிப்பு (subway) நிலையங்களிலுள்ள ரிக்கட் விற்பனை உத்தியோகத்தர்களின் கண்ணாடிக் கூடுகளை அகற்றிவிட்டு அவர்களை நடமாடும் உத்தியோகத்தர்களாக மாற்ற ரிரிசி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ரிரிசியின் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக செப்பர்ட் மேற்கு மற்றும் வில்சன் ரயில் நிலையங்களில் கண்ணாடிக் கூடுகள் இப்போது அகற்றப்பட்டுள்ளன. 2019 ஜனவரியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்ணாடிக் கூடுகளும் அகற்றப்பட்டுவிடும்.

வெளிநாட்டவர்கள் இங்கு வீடுகள் மற்றும் சொத்துகளை கொள்முதல் செய்வதற்கு மேலதிக வரி அறிமுகமானதையடுத்து, ரொறன்ரோ பெரும்பாகத்தின் வெளிநாட்டவர்கள் வீடுகள் வாங்கும் தொகை குறைந்துள்ளது. 2016ம் ஆண்டின் ஆகஸ்ட் 19 முதல் நவம்பர் 17 வரையான மூன்று மாதங்களுடன், 2017ம் ஆண்டின் அதே மூன்று மாத காலத்தை ஒப்பிடுகையில் வெளிநாட்டவர்களின் வீடு கொள்வனவு 3.2 வீதத்தால் குறைந்துள்ளதாக ஒன்றாறியோ அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டில் கனடாவில் பிறந்த பிள்ளைகளுக்கு அனேகமாகச் சூட்டப்பட்ட பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண் குழந்தைகளுக்கு பெஞ்ஜமின் என்ற பெயரும், பெண் குழந்தைகளுக்கு ஒலிவியா என்ற பெயரும் அதிகளவில் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய ஆண்டுகளில் முதலிடத்திலிருந்த வில்லியம் என்ற ஆண் பெயர் கடந்தாண்டில் இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளது. எம்மா, சார்ள்லட், எவா ஆகிய பெயர்கள் பெண் குழந்தைகளுக்கு ஒலிவியாவுக்கு அடுத்ததாக இடம்பெற்றுள்ளன.

கனடியர்களின் வருடாந்த உணவுச் செலவு இந்த வருடத்தில் சராசரியாக 148 டாலரினால் அதிகரிக்கின்றது இரு பல்கலைக்கழகங்களின் கூட்டாய்வு தெரிவிக்கிறது. கல்ஃப் மற்றும் டால்ஹவுஸ் பல்கலைக்கழகங்களே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. அண்மைய பணவீக்கத்தினால் உணவுப் பொருட்களின் விலை 2016லேயே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், வெளியில் உணவருந்துபவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவரெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை நீதிபதியாக றிச்சேர்ட் வாக்கனர் கடந்த மாதம் ஒட்டாவாவில் ஆளுனர் நாயகம் ஜூலி பெயட் மற்றும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். 60 வயதான றிச்சேர்ட் வாக்கனர் முன்னர் கியுபெக் மாகாண தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். கடந்த 17 ஆண்டுகள் கனடிய நீதிபதியாகவிருந்த பெவர்ளி மக்லாசலின் பணியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து இந்த நியமனம் இடம்பெற்றது.

கனடாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் அப்போரெக்சின் நிறுவனரும் உரிமையாளருமான சேர்மனும் அவரது மனைவி ஹனியும் ரொறன்ரோ பேவியூவிலுள்ள அவர்களது வாசஸ்தலத்தில் கடந்த மாதம் 15ம் திகதி மரணமானது கனடா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக உடல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாயினும், மேலதிக விபரமெதுவும் இதுவரை தெரியவரவில்லை.

## குறமகளின் மனப்பதிவான 'என் நினைவில் நின்றவை' நூல் வெளியீடு

இரண்டாண்டுகளுக்கு முன்னர் கனடாவில் காலமான, சர்வதேசப் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் குறமகள் (திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம்) அவர்கள், மாவீரரான தமது மகள் மேஜர் துளசியின் எழுத்தால் உறவாடும் அவரது மனப்பதிவான 'என் நினைவில் நின்றவை' நூல் வெளியீடு இந்த மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோ கந்தசாமி ஆலய கலாசார மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணிமுதல் நடைபெறவுள்ளது. இரண்டு மணித்தியாலங்களுக்கு மட்டும் இடம்பெறும் இவ்விழா, இராப்போசனத்துடன் நிறைவுபெறும்.

நூலின் பிரதியை விழா மண்டபத்தில் பெற முடியும். குறமகள் அவர்களின் 84வது பிறந்தநாள் இந்த மாதம் 9ம் திகதியாகும். இவ்வைபவம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு அவரது மகள் வாணியுடன் 647 878 2451 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

## சிறீரஞ்சனி விஜேந்திராவின் நான்கு நூல்கள் வெளியீடு

எழுத்தாளர் சிறீரஞ்சனி விஜேந்திராவின் நான்கு நூல்களின் வெளியீடு இந்த மாதம் (ஜனவரி) 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அமரரான மகாஜன அதிபர் பொ. கனகசபாபதி அவர்களுக்கு தமிழ் படிப்போம் - ஆரம்பநிலை, தமிழ் படிப்போம் - மேம்பட்ட நிலை ஆகிய இரு நூல்களும், கனடாவில் 150வது பிறந்தநாளுக்குச் சமர்ப்பணமாக தமிழ் ஓர் அறிமுகம் (தமிழ் - ஆங்கிலம்) கையேடு, மற்றும் சிறுவர் கதைகள் ஆகிய இரு நூல்களும் வெளிவருகின்றன.

இவற்றின் விற்பனையால் கிடைக்கும் வருவாய் SickKids மருத்துவமனைக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தகவலின் 27வது ஆண்டு பூர்த்தி வைபவம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. வழமைபோன்று ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபாபீடத்தில் (Council Chamber – Toronto City Hall) இவ்வைபவம் இடம்பெறும். கடந்த 26 ஆண்டுகள் நடைபெற்றது போன்று, விழாவின் முதல் அமர்வில் 27வது ஆண்டு பூர்த்தி மலர் வெளியீடும், இரண்டாவது அமர்வில் தமிழர் தகவலின் 27வது ஆண்டு விருதுகள் வழங்கலும் இடம்பெறும்.



விருதுகள் பெறுவதற்குத் தெரிவாகியுள்ளனர்.

‘வாழ்வாங்கு வாழ்வோரை வாழும்போதே வாழ்த்தி மதிப்பளிப்போம்’ என்ற கோட்பாட்டில் 1992ம் ஆண்டு கனடியத் தமிழர் சமூகத்தில் முதன்முறையாக விருது வழங்குவதை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்து, தொடர்ந்து வருடாந்தம் அதன் தகுதியும் பெறுமதியும் குறையாது நடத்திவரும் தமிழர் தகவலின் இவ்விழாவில்,

அழைக்கப்படும் சுமார் 320 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

சுமார் அறுபதுக்கும் அதிகமான அறிவுஜீவிகள், தமிழ்த்துறையாளர்கள், தொழிற்சாலை நிபுணர்கள், பணிக்காலச் சாதனையாளர்கள், மற்றும் இளையோர் - மாணவர்களின் படைப்புகள் ஆண்டு மலரில் இடம்பெறுகின்றன.

அழைக்கப்படுபவர்களுக்கான அழைப்பிதழ், பெப்ரவரி மாதம் 10ம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் அவர்களுக்குக் கிடைக்கக்கூடியதாக தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பிற்பகல் 3 மணிமுதல் 5 மணிவரை இடம்பெறும் இவ்-விழாவில் சமூக, சமய, தமிழ்ப்பணிச் சான்றோர், கலை - இலக்கிய, ஊடகத்துறையினர், தொழிற்சாலை முன்னோடிகள், சாதனை இளையோரென பன்முகத்துறையினர் விழாவில்

விழாவில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் 416 920 9250 இலக்கத்தில், ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் தங்கள் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்தால் தாமதமின்றி அவர்களுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யப்படும்.

## Ottawa axes \$1,000 application fee To hire foreign nannies and caregivers

The new regulations apply to those who earn less than \$150,000 a year and want to hire someone from abroad to look after their children. Those seeking to hire a caregiver for people with a physical or mental illness also be exempt from the fee.

Some families seeking foreign caregivers to look after their children or family members with a disability will be exempt from paying a \$1,000 application fee.

The federal government published new regulations around hiring foreign caregivers on December 26th last year, following through on a budget promise to change a system many felt placed an unfair burden on lower income families. The \$1,000 application fee to hire foreign workers had been implemented in 2014 to address abuses in the broader temporary foreign worker program.

But the result was some seeking to use the program to hire caregivers could no longer afford it, given the annual fee was on top of all the other expenses associated with getting help. The new regulations apply to those who earn less than \$150,000 a year and want to hire someone from abroad to look after their children.

Those seeking to hire a caregiver for people with a physical or mental illness will also be exempt from the labour market impact assessment, or LMIA, fee. Employment and Social Development Canada, which manages the program, said people who need care in those instances are often already on fixed incomes, and

rely on others stepping away from their own role in the workforce to provide care.

Being able to hire a caregiver benefits both, the department said. The LMIA processing fee can create a barrier to receiving the caregiver support that they require. Having access to a caregiver may also allow those hiring the caregiver to return to or increase their participation in the workforce.

The government says the changes will cost about \$28.3 million in foregone revenue over the next 10 years. Upon forming government, the Liberals had originally promised to waive the fee for everyone applying to hire a caregiver under the temporary foreign worker program, but ultimately decided not to pursue that approach.

Families that do not require care for persons who are incapable of caring for themselves due to a physical or mental condition or are earning \$150,000 or more and seeking caregivers to provide childcare should be in a position to pay the \$1,000 LMIA processing fee to hire caregivers to provide care in their home without creating undue financial hardship, the regulatory statement published Wednesday said.

Data published last month suggested the government expects the changes to benefit 3,357 applicants per year who meet the income threshold, and a further 827 households who hire caregivers for those with physical or mental disabilities.●

## ஆலயங்களில் மட்டும் தெய்வங்கள் இருப்பதில்லை

கடந்த வருடத்தில் நிகழ்ந்த இரண்டு மரணங்கள் என்னை மிகவும் பாதித்தன. ஒன்று, அணுவாயுத யுத்தப் பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்றிய ஸ்ரனிஸ்லாவ் பெட்ரோல் என்ற ரஷ்ய நாட்டவரின் மரணம். மற்றவர், ஈழத்து யுத்தம் உக்கிரமடைந்திருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய யாழ். வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் ம.கணேசரட்ணம் அவர்கள்.

ஸ்ரனிஸ்லாவ் அவர்களைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கா-வுக்கும் ரஷ்யாவுக்குமிடையேயான ஆதிக்கப்போட்டி உச்சத்திலிருந்த காலம் அது.



அலாஸ்காவிலிருந்து தென்கொரியா-வுக்குப் பறந்து கொண்டிருந்த கொரியன் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி அமெரிக்காவை போரின் விளிம்புக்குக் கொண்டு சென்றது ரஷ்யா. அந்த விமானத்திலிருந்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இவர்களுள் 61 அமெரிக்கர்களும் அடங்கும். இத்தகைய ஒரு குழலில் மூன்றாம் உலக யுத்தம் எந்நேரமும் வெடிக்கலாமென்ற அச்சத்தில் உலகம் உறைந்திருந்த நாளொன்றில்தான் ஸ்ரனிஸ்லாவ் தன் வேலைத்தளத்துக்குப் போனார்.

வானலை தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பயின்ற இவர் சோவியத் வான்தற்காப்புப்படை அலுவலகத்தில் பணிபுரிந்தவர். திறமைசாலியான இவர் பதவியுயர்வுகள் பெற்று மாஸ்கோ அருகிலுள்ள பங்கர் ஒன்றில் அமைக்கப்பட்ட எச்சரிக்கைச் சமிக்ஞைகள் அனுப்பும் ராடர் செயற்பாட்டின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் கடமையிலிருந்த 1983 செப்டம்பர் 6ம் திகதியன்று உலகைப் புரட்டிப் போடப்பார்த்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. நள்ளிரவு கடந்த சில விநாடிகளில் எச்சரிக்கைக் கருவி அலறத் தொடங்கியது. அமெரிக்காவிலிருந்து ஏவப்பட்ட அணு ஏவுகணையொன்று ரஷ்யாவை நோக்கி வருவது அவரது திரையில் தெரிந்தது. சில நிமிடங்களில் மேலும் நான்கு வந்து

## ப. ஸ்ரீஸ்கந்தன்



## பார்வைப் பகிர்வுகள்

கொண்டிருந்தன. இரத்த நிறத்திலான Start என்ற சொல் திரையில் வந்துபோனது.

ஸ்ரனிஸ்லாவின் இரத்த அழுத்தம் உச்சந்தலையில் அடித்தது. அவர் இயங்குவதற்கு சில நிமிட அவகாசமே இருந்தது. தொலைபேசி வழியாக உயர-திகாரிக்குச் சொல்ல வேண்டும். அதிகாரி அரச தலைமைக்கு அறிவிக்க வேண்டும். Start என்ற பட்டனை இவர் அழுத்த வேண்டும். ரஷ்ய அணு ஏவுகணைகள் பாயத் தொடங்கும். அவர் யோசித்தார். இன்னும் பத்து நிமிடங்களில் உலகின் பெரும்பகுதி அழிந்து சுடுகாடாகிவிடும். மானுடப் பேரழிவு நிகழப் போகிறது. இந்தச் சமிக்ஞைகள் ஏன் தவறானவையாக இருக்கக்கூடாது? அரசாங்கத்தின் உத்தரவைப்பெறாமல் அமெரிக்க கமாண்டர் ஒருவன் அதனை ஏவி விட்டானா என்றெல்லாம் யோசித்தார்.

உடனடியாகத் தொலைபேசியை எடுத்து தொழில்நுட்பக்கோளாறு காரணமாகத்தான் எச்சரிக்கைக் கருவிகள் ஒலித்தன என்று உயர் அதிகாரிக்குத் தெரிவித்துவிட்டு அமைதியாக இருந்தார் ஸ்ரனிஸ்லாவ். உண்மையிலேயே முகில் ஊடாக தெறித்து வந்த சூரியக் கதிர் வீச்சினால்தான் அந்த எச்சரிக்கைக் கருவி தவறுதலாக இயங்க ஆரம்பித்தது. ஸ்ரனிஸ்லாவ் சற்றுச் சிந்திக்காமல் வேறு முடிவை எடுத்திருப்பாரா-நால் உலகம் அன்று பயங்கரமான அவலங்களையும் அழிவுகளையும் சந்தித்திருக்கும்.

பிற்காலத்தில் வறுமையில் வாடிய இவர் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு சீவியம் நடத்தினார். பத்து வருடங்களின் பின்னரே அவரது தீர்ச்செயல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. அதுபோலவே இவர் மரணித்த செய்தியும் நான்கு மாதங்கள் கழித்தே உலகம் அறிந்து கொண்டது.

\* \* \*

90களின் ஆரம்பத்தில் ஈழத்தில் யுத்தம் மும்முரமாக இடம்பெற்ற நாட்களில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் தன்னந்தனியாக தினமும் நூறுக்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகள் மேற்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றியவர் அண்மையில் மறைந்த சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ம. கணேசரட்ணம் அவர்கள். காயப்பட்டு அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வரப்படுபவர்களை வாசல்வரை சென்று தள்ளுவண்டியில் வைத்து தள்ளி வருகிற அளவுக்கு இயல்பாக இயங்கிய பெருமகன் இவர். மனிதநேயம் மிக்க மாமனிதன். “அந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நீங்கள் வைத்தியசாலையில் தங்க வேண்டும்” என்று இவரிடம் சொல்லிவிட்டுத்தான் விடுதலைப்புலிகள் ஆகாயவெளிச் சமரை ஆரம்பித்தனர். இரவு பகலாக இவர் இயந்திரமாக இயங்கியதை போராளிகள் கதைகதையாகச் சொல்வர்.

இன்று பிரபலமாகவிருக்கும் பல சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஆசானாக விளங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சிறப்புக் கலாநிதி பட்டம் வழங்கி இவரை சிறப்பு செய்தது. அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் கணேசரட்ணம் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவர். கடந்த ஒக்டோபர் 2ம் திகதி இப்பெருமகனார் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் மறைவையொட்டி போராளி ஒருவர் எழுதிய கவிதை இது:

வானிலிருந்து குண்டு மழை பொழிந்து எங்கள் மண்முழுதும் உடல் சிதைந்து மக்கள் வாட நீநிலத்தில் ஒரு பிரம்மன் நின்றாற்போல நிமிர்ந்தி அவர் உடல் புதிதாய் செய்து தந்தாய்!



## அ. முத்துலிங்கம்

### முளை செத்தவன்



நியூயோர்க் நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் டாக்டர் ஒருவர் சமீபத்தில் சொன்ன உண்மைக் கதை இது. சொன்னவர் இலங்கைக்காரர். இந்த மருத்துவமனையில் அவர் சேர்ந்த புதிதில் அவருக்கு வயது முப்பது இருக்கும். இவரிலும் பார்க்க ஒரு சில ஆண்டுகளே வயதில் மூத்த

அமெரிக்க வெள்ளை டாக்டரும் அங்கே வேலை பார்த்தார். இந்த அமெரிக்கர் அதிநுட்பமான புத்திசாலி. மயக்கவியல் நிபுணர் (anesthesiologist). உலகத்தில் சிறந்த பத்து டாக்டர்களை இந்தத் துறையில் எண்ணினால் அதில் இவரும் ஒருவராய் இருப்பார். அப்படி புகழும், திறனும் பெற்றவர்.

ஆனால் இவரிடம் மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. யாரையும் மதிக்கமாட்டார். இவருடன் வேலை செய்யும் பெரும் தகுதி பெற்ற டாக்டர்களையும், சகாக்களையும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துவார். அவர் வாயிலே இருந்து வெளிப்படும் வசைச் சொற்கள் ஒரு மருத்துவமனையின் சுவர்களுக்குள் ஒலிக்கக் கூடாதவை. சிறுவயதில் இருந்து அவர் சேர்த்து வைத்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் தயக்கமில்லாமல் வெளியே விட்டு அந்த இடத்தின் காற்றை அசுத்தப்படுத்துவார். அதிலும் அவருடைய எதிராளி ஒரு வேற்று நாட்டவனாகவோ அல்லது நிறம் குறைந்தவனாகவோ இருந்துவிட்டால் அவருடைய சொற்பிரயோகங்கள் இன்னும் ஒரு மோசமான லெவலுக்குக் கீழே இறங்கும்.

ஆனால் இதுவெல்லாம் தன்னுடன் வேலை செய்யும் சக டாக்டர்களிடமும், அலுவலர்களிடமும் தான். நோயாளிகளின் முன்னிலையில் அவர் குழைவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது. தன் உடம்பில் உள்ள எலும்புகளை எல்லாம் மறந்துபோய் வீட்டிலே விட்டுவிட்டு வந்துபோல உடம்பை நாலாக வளைப்பார், ஐந்தாகச் சுருக்குவார். வசைபாடும் அதே வாய் கரிசனமான புகழ் உரைகளை அள்ளி வீசும்.

இலங்கைக்காரர் இவரிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பார். இவருடைய செயல்பாடுகள் அவருக்கு எரிச்சல் தரும். உலகத்தரமான ஒரு மருத்துவமனையில், பிரமிக்க வைக்கும் தொழில் நேர்த்தி கொண்ட இந்த டாக்டர் செய்யும் நேர்மையற்ற காரியங்களை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ஒருமுறை இந்த அமெரிக்கர் சாதாரண ரண சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவரிடம் அந்த வியாதியின் தீவிரத்தைப் பத்து மடங்கு அதிகமாக விவரித்து பயமுட்டினார். பிறகு பத்து நிமிடம் எடுக்கும் சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் இழுத்தெடுத்து நோயாளியைப் பிழிந்துவிட்டார். நோயாளியின் பையில் பணம் இருந்தால் அது இவர் பைக்கு மாற வேண்டும். அப்பொழுதுதான் திருப்தி. அவர் அறைக்கு ஒரு நோயாளி நடந்து வந்தால் அவர் ஒரு பணப்பொதி நடந்து வருவதையே காண்பார்.

ஒருமுறை இலங்கைக்காரர் இந்த விடயத்தை தயங்கியபடி எடுத்தபோது அமெரிக்கர் மிகவும் தரக்குறைவாக நடந்து கொண்டார். 'எட்டாயிரம் மைல் தூரத்தில் நீ படித்து வந்ததை அங்கேயே போய் பிராக்டிஸ் பண்ணு. அதைச் செய்ய முடியாவிட்டால் உன்னுடைய தாயுடன் அலுவல் பார்த்து அதைச் சரிப்படுத்து' என்று யோசனை சொன்னார். அதற்குப் பிறகு இலங்கைக்காரர் தியாகைக் கண்டால் தூர விலகு என்றமாதிரி ஓடி ஒளிந்து கொள்வார்.

இந்த டாக்டரிடம் இன்னொரு பலவீனம் இருந்தது. ஆடம்பரப் பிரியர். ஒவ்வொரு வருடமும் கார் மொடல் மாறியவுடன் புதிய கார் வாங்கிவிடுவார். அது விலை அதிகமான, மற்றவர் கண்கள் பார்த்து பொறாமைப்படும்படி உயர்தர வாகனமாக இருக்கும். அவர் அணியும் ஆடைகளும் அப்படியே மடிப்புகள் கலையாத, அளவெடுத்துத் தைத்த பளபளக்கும் உடைகள்.

அவர் அலுவலகத்தில் அவருக்கென்று பிரத்தியேகமாகச் செய்யப்பட்ட சூழல் நாற்காலி ஒன்று இருக்கும். ஸ்வீடன் நாட்டில் இருந்து வரவழைத்தது. மெல்லிய பதப்படுத்தப்பட்ட மென்சிவப்பு ஆட்டுத்தோலினால் மூடப்பட்ட இருக்கை. ஆசனத்தை மடிக்கவும், நிமிர்த்தவும், சரிக்கட்டவும் இன்னும் பல கோணங்களில் அசைவதற்கும் ஏற்ற மாதிரி இவருடைய உயரத்துக்கும், பருமனுக்கும் இசைவாகச் செய்யப்பட்டது. அவர் அதில் சில பாகை கோணத்தில் சாய்ந்திருந்து ஒரு சங்ககாலத்து குட்டி மன்னன்போல ஆட்சிபுரிவார்.

சில வருடங்கள் கழித்து அவர்கள் டிப்பார்ட்மெண்டில் ஒரு கறுப்பு இன டாக்டரும் சேர்ந்து கொண்டார். அந்தக் கணத்தில் இருந்து அமெரிக்கருக்கு அந்தக் கறுப்பு டாக்டரை பிடிக்காமல் போனது. பலர் முன்னிலையில் அவரை இழிவுபடுத்திப் பேசுவார். அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைப் பிரயோகம் 'brain dead'. 'அவன் முளை செத்தவன், அவன் முளை செத்தவன்' என்று காதுபட திட்டுவார்.

ஒரு நாள் நடந்த சத்திர சிகிச்சையின்போது அமெரிக்க டாக்டரின் செய்முறையில் உள்ள ஒரு தவறை கறுப்பு டாக்டர் சுட்டிக்காட்டியபோது அது பெரும் வாக்குவாதத்தில் போய் முடிந்தது. கறுப்பு டாக்டரும் விட்டுக் கொடுக்கவில்லை. அப்பொழுது அமெரிக்கர் சொன்னார், 'மறந்துவிடாதே! நீ ஆப்பிரிக்காவில் மரத்தில் ஏறும்போது நான் இங்கே மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். ஒரு நாளைக்கு நீ இந்த ரோட்டைக் கடக்கும்போது உன்னை ஒரு வாகனம் அடித்துவிட்டுப் போகும். அப்பொழுது உன்னை எடுத்துக்கொண்டு இந்த ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். அன்று பார்த்து இங்கு டியூட்டியில் நான் மட்டுமே இருப்பேன். இறந்துபோன உன் முளையை திருப்பி மண்டை ஓட்டில் திணிக்கும் காரியம் என் மேற்பார்வையிலேயே நடக்கும். என்னைப் பகைக்காதே, என்னைப் பகைக்காதே! என்று சத்தமிட்டார். பிறகு ஒருமாதிரி அந்த சண்டை அடங்கிவிட்டது.

இது நடந்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. ஒரு நாள், முழு இரவு படிவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. பணியும் மழையும் சேர்ந்து விழுந்த தினம். இந்த அமெரிக்க டாக்டர் எதிர் சாலைக்கு ஒரு காரியமாக போவதற்காக ரோட்டைக் கடந்தார். அந்தச் சிறு அவகாசத்தில் எங்கிருந்தோ விரைந்து வந்த ஒரு கார் அவரை அடித்துத் தூக்கி எறிந்தது.

ஆஸ்பத்திரிக்கு அவரைக் கொண்டு வந்தபோது அங்கு கடமையில் இருந்தது கறுப்பு டாக்டர்தான். அவர் முளை நிபுணர். எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லை. அடிபட்டவருக்கு முளைச்சாவு ஏற்பட்டுவிட்டது. அதாவது கிட்டத்தட்ட அவர் ஒரு தாவரம் மாதிரித்தான். உடம்பில் உயிர் இருந்தது. ஆனால் முளையின் செயற்பாடு நின்றுவிட்டது. சிறிது காலம் சென்று அவர் ஒரு முளை இறந்தோர் காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். சில வருடங்களில் அங்கேயே இறந்தும் போனார்.

இப்பொழுது அந்த மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பு அந்த கறுப்பு டாக்டரிடம்தான். ஸ்வீடனில் இருந்து வரவழைக்கப்பெற்ற, பல கோணங்களில் மடிக்கவும், சரிக்கவும், சாய்ந்து கொடுக்கவும் பழக்கப்பட்ட அந்த சூழல் நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வது அந்த இலங்கைக்காரர்.●



‘கலாநிதி’ பால. சிவகடாட்சம்

## படித்ததும் கேட்டதும்



03

### சிலந்தி தன் கூடு இழந்தவாறு

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று நாம் வழக்கமாகக் கொண்டாடும் பிறந்த மாதத்தையும் தியதியையும் (தியதி என்பதே சரியான தமிழ்: தியதி காலப்போக்கில் திகதியாக மாற்றிற்று) அடிப்படையாகக் கொண்டதல்ல. நம் முன்னோர்கள் தமது பிறந்த நட்சத்திரத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

இந்தியாவின் பண்டைய காலக்கணிதர் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விண்வெளிப்பாதையை இருபத்தேழு நட்சத்திர மண்டலங்களாகப் பிரித்து அடையாளப்படுத்தியிருந்தனர். அச்சுவினி தொடக்கம் இரேவதி வரையிலான இந்த இருபத்தேழு நட்சத்திரக் கூட்டங்களையும் நாள்மீன்கள் என்று பழந்தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.

சூரியன் உதிக்கும் வேளையில் எந்த நட்சத்திர மண்டலத்தின் அருகில் சந்திரன் காணப்படும் என்பதைக் கணித்து அந்த நட்சத்திரமண்டலமே அந்த நாளுக்குரிய நட்சத்திரமாக அதாவது நாள்மீனாக அடையாளப்படுத்தப்படுகின்றது. பெளர்ணமி நாளன்று முழுநிலவுக்கு அருகில் காணப்படும் நட்சத்திரம் அந்த மாதத்துக்குரிய நட்சத்திரமாகக் கொள்ளப்பட்டு அந்த நட்சத்திரத்தின் பெயராலேயே அந்த மாதமும் அழைக்கப்பெற்றது. உதாரணமாகக் கார்த்திகை மாதத்தின் பெளர்ணமி நாளன்று கார்த்திகை நட்சத்திரம் (Pleiades) முழுநிலவுக்கு அருகில் காணப்படும்.



ஒரு கார்த்திகை நாள்: பிறைநிலவுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரம்



கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நாள்: முழுநிலவுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரம்

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டுவித்த ராஜராஜசோழனின் பிறந்தநாள் ஐப்பசிமாதம் சதயநாளிலும் ராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மார்கழிமாதம் திருவாதிரை நாளிலும் கொண்டாடப்பட்ட செய்தியினைச் சோழர்காலக் கல்வெட்டுகள் அறியத்தருகின்றன.

தமது நாட்டு மன்னரின் பிறந்த நாள் எப்போது வரும் என்று அந்நாட்டு மக்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். அன்று பலருக்கும் பலவிதமான நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. சிறையில் அடைபட்டுக்கிடக்கும் கைதிகள் விடுதலை பெறுவார்கள். பாவலர்கள் பரிசு பெறுவார்கள். பொதுமக்களுக்குப் பலவிதமான உதவிகள் அறிவிக்கப்படும். கோயில்களுக்குக் காணிக்கைகள் வழங்கப்படும். அனைத்து ஊர்களிலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படும். புதிதாகப் போர் அறிவிக்கப்படமாட்டாது. இந்த நாளை நாட்டுமக்கள் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடி மகிழ்ந்ததில் வியப்பேதுமில்லை.

பாண்டிய மன்னன் ஒருவனின் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடும்படி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் இற்றைக்கு ஆயிரத்து ஐந்துநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்.

“இன்று உத்தராத நட்சத்திர நாள். தேரோடும் பாண்டிய மன்னனின் பிறந்த நாள். வீரம் செறிந்த எங்கள் மன்னனுக்கு இன்று எவரீதும் விரோதம் கிடையாது. சிறைக்கதவுகளைத் திறந்து விடுங்கள். யானைகளையும் தேர்களையும் இசைக்கு ஏற்ப நடனமாடும் குதிரைகளையும் ஊர்வலத்தில் விடுங்கள்” என்று போர்வீரர்களையும் பொதுமக்களையும் அழைக்கின்றார் இந்தப் புலவர்.

கண்ணார் கதவம் திறமின் களிற்றோடு தேர்

பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் நண்ணார் தம் தேர் வேந்தன் தென்னன் திரு உத்தராத நாள் போர் வேந்தன் பூசல் இலன்

- முத்தொள்ளாயிரம் 93  
இருபத்தேழு நட்சத்திரங்களுள் சிவபெருமானின் நட்சத்திரமான ஆதிரைக்கும் பெருமானின் நட்சத்திரமான ஓணத்துக்கும் மட்டுமே ‘திரு’ என்னும் கௌரவ அடையாளம் கொடுக்கப்பெற்றுத் திருவாதிரை என்றும் திருவோணம் என்றும் அழைக்கப்படுவது வழக்கம். இங்கே புலவர் தமது அரசனின் பிறந்த நட்சத்திரமான உத்தராதத்துக்கும் அந்தக் கௌரவத்தை அளிக்க விரும்பித் திருஉத்தராதம் என்று குறிப்பிடுவதைக் கவனிக்கலாம்.

சோழ நாட்டில் மன்னன் கிள்ளிவளவன் பிறந்த நாளான இரேவதி நட்சத்திரநாள் அந்நாட்டு மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது. தங்கள் ஒவ்வொருவரினதும் சொந்த விழாவாக எண்ணி ஊர்ப்பொதுமக்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளார்கள். வழக்கம்போல் பலரும் பல்வேறு நன்மைகள் பெறுகின்றார்கள். ஆனால் ஒரு புலவரோ இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஓர் அற்ப ஜீவனுக்கு நேர்ந்த இழப்பையெண்ணிக் கவலைப்படுகின்றாராம்.

அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்

மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை

இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ சிலந்தி தன் கூடு இழந்தவாறு.

- முத்தொள்ளாயிரம் 46

“ஒளிரும் இலைபோன்ற வேலை ஏந்திய எங்கள் மன்னன் கிள்ளி பிறந்த இரேவதி நாளான இன்று அந்தணப் பெருமக்கள் பசுவும் பொன்னும் தானமாகப் பெற்றார்கள். பாவலர்கள் மந்தார மலையை ஒத்த பெரும் யானைகளைப் பரிசாகப் பெற்றார்கள். ஆனால் இந்தச் சிலந்தி மட்டும் ஏன் தன் சொந்த வீட்டையே இழக்க நேரிட்டது?” என்று பாடுகின்றார் புலவர்.

ஆம். மன்னனின் பிறந்தநாளைக் கொண்டாடுமுகமாகப் பொதுமக்கள் தங்கள் வீடுகளைத் துப்புரவு செய்து அலங்கரிப்பதைச் சொல்லாமல் சொல்லிவைக்கின்றார் புலவர். வீட்டைத் துப்புரவு செய்பவர்கள் வீட்டுக் கூரையில் காணப்படும் சிலந்தி வலையை விட்டுவைப்பார்களா?

(30ஆம் பக்கம் வருக)




கடந்த சில மாதங்களாக பத்திரிகைகளில் LGBT என்ற சொல் கொட்டை எழுத்துகளில் இடம்பெறுவதைப் பார்த்திருப்பீர்கள். அது மாத்திரமன்றி எமது பிரதமர் ஜஸ்ரின் ரூடோ LGBT சமூகத்தவரிடம் அரசாங்கத்தின் சார்பில் பொது மன்னிப்பு கேட்டதையும், தமது கண்ணீரைத் துடைப்பதையும் பாதிக்கப்பட்ட பல அரசாங்க ஊழியர்களைக்



கனகேஸ்வரி நடராஜா

## பாலின பன்முகச் சமூகம் LGBT Society



கட்டியணைப்பதையும் காணக்கூடியதாக இருந்தது. LGBT சமூகம் என்பதை பாலின பன்முகச் சமூகம் என மொழிபெயர்க்கிறார்கள். (வீடு ஒறுக்கப்பட்ட பாலியல் சமூகமெனவும் சிலர் மொழி பெயர்த்துள்ளனர்). இந்த நான்கு ஆங்கில எழுத்துகளின் விரிவாக்கம் Lesbian, Gay, Bisexual, Transgender என்பதாகும். Lesbian என்பது மகளிர் ஒரேபால் சேர்க்கையாளர், Gay என்பது ஆண்களின் ஒரேபால் சேர்க்கையாளர். Bisexual என்பது இருபால் சேர்க்கையாளர். Transgender என்பது ஆண்தன்மையோ பெண்தன்மையோ அதிகரித்துக் காணப்படுதல். இவர்களை அலி, அரவான், அரவாணி எனப் பல பெயர்களால் அழைத்தாலும் தற்பொழுது இந்தியாவில் இவர்களை திருநங்கை, திருநம்பி என மிகவும் மதிப்பாக அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

பலவிதமான பாலினத்தவரைப் பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. கனடிய அரசாங்கமும், பிரதமர் ஜஸ்ரின் ரூடோவும் எதற்காக இச்சமூகத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியுள்ளனர் என விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு சில வருடங்களுக்குள் இவர்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இவர்களின் பாலினத்தன்மை கண்டுபிடிக்கப்பட்டவுடன் இவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதிலும் இராணுவ உத்தியோகத்தர்கள் பலர் தற்கொலைகூடச் செய்தனர். தங்களைத் தாங்களே அவமானச் சின்னங்களாகக் கருதி ஒதுங்கி வாழத் தலைப்பட்டனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கு பிறப்பே காரணமென்றும், இவர்கள் செய்யாத ஒரு குற்றத்துக்கு பாரதூரமான தண்டனைகளை இவர்களும், இவர்களின் குடும்பத்தினரும் அனுபவித்தனர்.

இவற்றையெல்லாம் இற்றைவரை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்று சொல்வதிலும் பார்க்க, இதற்கெல்லாம் உடனடியாக இருந்தோமென்று சொல்வதுதான் பொருத்தமென பிரதமர் ரூடோ கூறியுள்ளார். அதற்காகவே இச்சமூகத்தவரிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதோடு நஷ்ட ஈடும் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. இச்செயல் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியானது. இதற்காக அறிமுகப்படுத்தப் பட்டதே சி-16 சட்டமாகும். கடந்தாண்டு நவம்பர் மாதம் 18ம் திகதி பிரதமர் ரூடோ இச்சமூகத்தவரிடம் பொதுமன்னிப்புக் கோரியதன் மூலம் இவர்களின் காயங்களை ஆற்றியுள்ளார் எனலாம்.

பல தசாப்தங்களாக பாலின பன்முகத்தன்மை கொண்டவர்கள் சமூகத்தால் விலக்கிவைக்கப்பட்டது மட்டுமன்றி, மிகவும் கொடுமையாகவும் நடத்தப் பட்டனர். ஒருசிலர் கொலைகூடச் செய்யப்பட்டனர். இதனால் அவர்களின் உறவுகள் மிகவும் ரகசியமாகவே இருந்தன. ஆனால் இன்று இத்தகைய உறவுகளில் ஈடுபட்டோரின் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சில மாணவர்கள் தம்மோடு கல்வி கற்கும் சிநேகிதர்களுக்கு இரண்டு அம்மாக்கள் அல்லது இரண்டு அப்பாக்கள் இருப்பதாகக் கூறும்பொழுது பெற்றோரால் விளக்கம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளே இன்று இதற்கான விளக்கங்களை விளக்க ஆரம்பித்துள்ளன. இதனால் பெற்றோரின் வேலை சுலபமாகிவிட்டது. இத்தகைய குடும்பங்களிலிருந்து பாடசாலைக்கு வரும் பிள்ளைகளின் நிலையும் பிறரால் அங்கீகரிக்கப்பட்டதாகி விட்டது.

எமது தாயகத்தில் நாம் வாழும்பொழுது இதுபற்றிக் கதைத்ததோ சிந்தித்ததோ கிடையாது. பாலியல் பற்றிக் கதைப்பதையே பாவமான ஒரு செயலாகக் கருதிய சமூகத்தில் நாம் வாழ்ந்தோம். ஆனால் இன்று எமது தாயகத்தில்கூட இதுபற்றி பகிரங்கமாகப் பேசப்படுகிறது. இலங்கையைச் சேர்ந்தவரான கனடாவில் வாழும் பிரபல ஆங்கில எழுத்தாளர் சியாம் செல்லத்துரை தனது சொந்த வாழ்க்கையை The funny Boy என்ற நாவலின் மூலம் உலகறியச் செய்தார். 1994ல் வெளிவந்த இந்தப் புத்தகம் பல பரிசுகளை வென்றது. Giller பரிசுக்குக்கூட பரிந்துரைக்கப்பட்டது. இப்புத்தகமே எங்கள் தாய்நாட்டின் பாலின பன்முக உலகின் முதற்பிரவேசம் எனக்கூறலாம். சிறுவயதிலேயே தான் ஒரு வித்தியாசமான ஆண் என்பதை உணர்ந்தும் அதனை வெளிக்காட்ட முடியாது தான் பட்ட கூட்டங்களை இந்த நாவலில் அவர் கூறுகிறார்.

உலகின் கணிதமேதை சகுந்தலாதேவியை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவரை மனிதக் கணினி என அழைத்தனர். இவருக்கு ஒருபாலின சேர்க்கையாளருடன் திருமணம் நடைபெறுகிறது. பின்பு அது விவாகரத்தில் முடிகிறது. 1977ல் இவர் The World of Homosexuals என்ற புத்தகத்தை எழுதுகிறார். இத்தகையோரை குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது என்றும் அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார். இத்தகைய விடயங்கள் பற்றி வெளிப்படையாக கதைக்காத ஒரு காலகட்டத்தில், இப்புத்தகம் வெளிவந்த காரணத்தால் இது எவரது கவனத்திலும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

கனடாவில் வருடாவருடம் நடைபெறும் 'பெருமை ஊர்வலம்' (Bride Parade) இன்று உலகளாவியரீதியில் பரவியுள்ளது. வானவில் வர்ணக்கொடியை வீசியபடி ஆயிரக்கணக்கானோர் இதில் பங்குபற்றுகிறார்கள். வானவில்லில் பல வர்ணங்கள் இருப்பதுபோல் மனிதர்களிலும் பல வகையுண்டு என்பது இவ்வூர்வலத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

ரொறன்ரோவிலுள்ள றையர்சன் பல்கலைக்கழகத்தில் எல்லோருக்கும் பொதுவான கழிப்பறைகள் வந்துவிட்டன. பாஸ்போர்ட் விண்ணப்பங்களிலும் ஆண்பால், பெண்பால், ஏனையவை என்ற அடைப்புகள் வரவுள்ளன. இவர்களுக்கான நஷ்டஈடாக 145 மில்லியன் டாலர்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது. பிரதமர் ரூடோ இவர்களிடம் அரசாங்கத்தின் சார்பில் மன்னிப்புக் கேட்ட கூட்டத்துக்கு தனது மகன் சேவியரையும் மகள் எலா கிறேஸையும் அழைத்துச் சென்று பொதுமக்கள் கலரியில் அமர்த்தியிருந்தார். இதன்மூலம் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு அடுத்த சந்ததியினரான தனது பிள்ளைகள் சாட்சிகளாக இருப்பார்களெனக் கூறினார்.

1990களில் ஜஸ்ரின் ரூடோவின் தந்தையாரான பியர் ரூடோ பொது மன்னிப்புக்கோ நஷ்ட ஈட்டுக்கோ சம்மதிக்கவில்லை. ஆனால் அவரது மகனான இன்றைய பிரதமர் எடுத்த துணிச்சலை மெச்ச வேண்டும். இதனை மனிதாபிமானம் என்று சொல்வதா அல்லது நாகரிகத்தின் வளர்ச்சி என்று சொல்வதாவெனச் சிந்திக்க வேண்டியுள்ளது.●



இரா. சம்பந்தன்

## பழங்காலத் தமிழரும் பாலியல் கல்வியும்

இன்று உலகம் முழுவதும் பாலியல் கல்வியை ஆதரிக்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. பல நாடுகள் பாடசாலைகளில் அந்தக் கல்வியை ஒரு பாடமாக ஏற்றுக் கொண்டு போதிக்கவும் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் அவர்கள் கூறும் காரணம் பாலியல் பற்றிச் சிறு வயதிலேயே தெரிந்து கொள்வது பாலியல் தவறுகளில் இருந்து தங்களை மாணவர்கள் தற்காத்துக் கொள்ள உதவும் என்பதேயாகும்.

இது நியாயமானதும் முற்போக்கானதும் வரவேற்கத்தக்கதுமான மாற்றமாகும். சில குற்றமுள்ள மனங்கள் மதம் பண்பாடு சீரழிவு என்று குறுகுறுத்தாலும் அதில் நல்ல பலன்கள்தான் அதிகம் உண்டு. இந்த முன்னேற்றமான கோட்பாடு பற்றி பழைய தமிழர்கள் ஏதாவது அறிந்திருந்தார்களா? பாலியல் கல்வியை சரியானது என்று அவர்கள் ஒத்துக் கொண்டார்களா? ஆம் என்பதே விடையாகும்.

திருக்குறளில் காமத்துப் பாலும் கம்பராமாயணத்திலே உண்டாட்டு படலமும் கலிங்கத்துப் பரணியிலே திருக்கடை திறப்பும் சிலப்பதிகாரத்திலே இந்திர-விழாவும் சீவக சிந்தாமணியின் பல இலம்பகங்களும் எழுதிய பெரியோர்கள் இதைக் குழந்தைகளுக்குப் படிப்பித்து விடாதீர்கள் என்று எங்குமே சொல்லி வைக்கவில்லை. மாணவர்கள் படிக்க வேண்டும் என்றுதான் வள்ளுவர் காமத்துப் பாலை எழுதினார். மாணவர்கள் சுவைக்கத்தான் சயங்கொண்டான் கடைதிறப்புப் பாடினான்.

உதாரணமாக உழவுத் தொழில் பற்றிப் பாட வந்த வள்ளுவன்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து

இல்லாளின் ஊடி விடும்

என்று ஒரு குறள் எழுதினான். ஒவ்வொரு நாளும் தன் நிலத்தைச் சென்று பார்த்து அதன் விளைச்சலுக்கு வேண்டியவற்றை ஒரு உழவன் செய்யாது இருப்பானானால் அந்த நிலம் கணவன் வந்து வேண்டியதைச் செய்து கொடுத்துப் பராமரிக்காத மனைவிபோல அவனோடு ஊடி போகிறது போய்விடும் என்பது இதன் பொருளாகும்.

இந்தக் குறளிலே நிலம் புலந்து இல்லாள்போல் சினந்து விடும் என்று வள்ளுவர் எழுதியிருந்தால் மாணவர்களுக்கு தயக்கமின்றிப் போதித்து விட முடியும். ஆனால் நிலம் புலந்து இல்லாளின் ஊடி விடும் என்று ஊடலை அல்லவா கொண்டு வந்து விட்டான் வள்ளுவன்.

ஒரு மனைவிக்கு புற உதவிகள்போல சில அக உதவிகளும் ஒரு கணவன் செய்ய வேண்டும். அது காமம் சம்பந்தப்பட்டது. அதிலே தவறுகள் ஏற்படும்போது மனைவியிடம் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்ற பாலியல் விடயங்களை உழவிலே கொண்டு வந்து வள்ளுவன் உதாரணம் காட்டுகின்றான் என்றால் அதனால் குற்றமில்லை. நீ படிப்பித்து விடு என்றுதானே பொருள்.

அதனால் பாலியல் கல்வியை திருக்குறள் ஒரு குற்றமாகக் கருதவில்லை. காமம் வெகுளி மயக்கம் என மூன்றின் நாமம் கெடக் கெடும் நோய் என்று காமத்தைக் கண்டித்த குறள் காமம் பற்றிய அறிவை எங்கும் கண்டிக்கவில்லை. அதனால் தான் புலவி நுணுக்கம் இன்றும் இருக்கின்றது மாணவர்களுக்காக.

சங்க இலக்கியங்களிலே சொல்லப்படாத காமத்தையா இன்றைய பாலியல் கல்வியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளப் போகின்றார்கள். தொல்காப்பியம் அகத்திணையிலே கற்பு களவு என்று காமத்தைப் பிரித்து இலக்கணம் செய்யவில்லையா? அதை வயது வந்தவர்கள் மட்டும் தான் படிக்க வேண்டும் என்று ஏதாவது விதி எழுதி வைத்ததா இல்லையே. இனச் சேர்க்கையைப் புணர்ச்சி என்று நாகரீகத் தமிழால் அறிவித்தான் பழங்காலத் தமிழன்.

கண்ணகியும் கோவலனும் திருமணம் செய்து கொண்டு முதல் இரவிலே எப்படிக்கிடந்தார்கள் என்பதைப் பாடும் போது

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என ஒருவார்

காமர் மனைவி எனக் கைகலந்து நாமம் தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று.

- (சிலப்பதிகாரம் - மனையறம் படுத்த காதை)

என்று பாடினார் இளங்கோவடிகள். நாளைக்கு இந்த உலகம் இருக்காது. அதனால் அனுபவிக்க வேண்டியதை எல்லாம் இன்றே அனுபவித்து முடித்து விடுவோம் என்ற நினைவோடு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கோபம் கொண்ட பாம்புகள் இரண்டு பின்னிப் பிணந்து கொண்டு ஒன்றையொன்று தாக்குவது போல கிடந்தார்கள் என்பது இதன் பொருளாகும். இதை எழுதியவன் சமணத் துறவியல்லவா? துறவிக்கு ஏன் இந்த வேலை. அப்படியல்ல. மாணவர்களுக்கு இதையும் கற்றுக் கொடு என்கின்றது சிலப்பதிகாரம்.

கம்பராமாயணத்திலே ஒரு பாடல்.

பெண்ணொருத்தி தன் காதலனை இறுகத் தழுவிக்கொண்டு அவன் முதுகை எட்டிப் பார்த்தாள். தான் இறுகத் அணைத்ததால் தன் மார்க்கங்கள் காதலனின் நெஞ்சைத் துளைத்துக் கொண்டு முதுகு வழியாக வெளியே வந்திருக்குமோ என்று முதுகைப் பார்த்ததாக கம்பன் எழுதினான். இதை மாணவர்களுக்குக் காட்டாமல் ஒளித்து வையுங்கள் என்று கம்பன் எழுதி வைக்கவில்லை. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கட்டும் என்றே கம்பனும் நினைத்தான்.

கொலை உரு அமைந்து எனக் கொடிய

நாட்டத்து ஓர்

கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவான்

சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்

முலை உருவின என முதுகை நோக்கினான்.

(கம்பராமாயணம் - உண்டாட்டு படலம்)

எனவே எம் மூதாதையர் காட்டுமிராண்டிகள் அல்ல. அவர்கள் நாகரிகத்தின் உச்சம் எது என்று கண்டவர்கள். பாலியல் கல்வியை சலன-மில்லாமல் ஆதரித்தவர்கள். அதனாற்றான் அவர்களின் நூல்கள் எல்லாம் எதையும் மறைத்து வைக்காமல் வெளிப்படையாகப் பேசுகின்றன. அண்ணாத்துரை போன்றவர்கள் விளக்கமில்லாமல் கம்பரசம் போன்ற நூல்களை எழுதினாலும் எமது முன்னோரின் சிந்தனை புனிதமானது. முற்போக்கானது. இன்றைய உலகம் சிந்திப்பதை அன்றே சிந்தித்து நடைமுறைப்படுத்தியவர்கள்.

சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் விரிவாக பாலியல் விவகாரங்களை எடுத்துக் கூறினாலும் கடுமையான ஒழுக்க நெறிகளையும் அதற்குப் போதிக்கத் தவறவில்லை. அதனால் எண்ணிறந்த ஒழுக்க நூல்கள் தமிழில் தோன்றி நீதி நூல்கள் என்ற பெயரோடு வேலிகளாகக் குற்றங்களில் இருந்து எம்மைக் காத்து நிற்கின்றன.●

## தமிழ்மொழியறிவும் வாழ்புல மொழியறிவும்

வாழ்புலமொன்றில் நிறைவான சமூகநோக்கத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் தமிழ்மொழியைக் கற்பிக்கத் தயாராகும் ஆசிரியர்கள் கீழ்க்காணும் பல தளங்களில் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

- தமிழ்மொழியறிவு
- வாழ்புல மொழியறிவு
- வரலாறு, கலை. பண்பாடு பற்றிய தெளிவான புரிதலும் அவை தொடர்பான அடிப்படை அறிவும்.
- வாழ்புல நாட்டின் கல்விக் கொள்கைகளும் கற்பித்தல் சூழல்களும்
- பாடத்திட்டங்களை உருவாக்குதலும் செயற்படுத்துதலும்
- மாணவர் பெற்றோருடனான உறவைப் பேணுதல்
- சமூக அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்
- சமூகத் தேவைகளுடன் மாணவர்களை இணைத்தல்

### தமிழ்மொழி அறிவு:

தமிழ்மொழியை கற்பிப்பதற்கு முற்படும் ஒருவருக்கு தமிழ்மொழி சார்ந்த அறிவு முதன்மையானதாகும். சிறு வயதினருக்கு அல்லது தொடக்கநிலையில் தமிழைக் கற்போருக்கு தமிழ் கற்பிப்பதற்கு தமிழ்மொழியறிவு அவசியம் இல்லை என்று கருதுவோர் உள்ளனர். அது தவறு. மொழி பற்றிய பரந்த அறிவு ஆசிரியருக்கு இருக்க வேண்டும். தமிழ் மொழியியல் (Basic Tamil Linguistic knowledge) அடிப்படை இலக்கணம் (Basic grammar) அடிப்படை இலக்கிய அறிவு என்பன இருக்க வேண்டும். தொடக்கநிலை கற்பித்தலுக்கு மொழியறிவு அவசியமில்லை என்று கூறுவோர் உள்ளனர். தமிழ் மாணவர்களுக்குத் தமிழ்மொழியை வெறும் பாடமாக கற்பித்தல் முறையாகாது. தாய்மொழி என்ற உணர்வுநிலையில் கற்பிக்க வேண்டும். அவ்வாறு கற்பிக்க வேண்டுமாயின் ஆசிரியருக்குத் தாய்மொழி மீது பற்றும் பெருமையுணர்வும் இருக்க வேண்டும். மொழி சார்ந்த விடயங்களை அறிந்து கொண்டால்தான் இவை உறுதியோடு உணர்வில் கலந்திருக்கும்.

சமூகத்தில் பலர் மொழி தொடர்பான



## பொன்னையா விவேகானந்தன்

# தாய்மொழிக் கல்வி சூழலை புரிந்து கொள்ளல்

32

ஐயங்களைத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியரிடம் கேட்கும் வழக்கம் இருக்கின்றது. அவ்வாறான ஐயங்களைத் தீர்க்கவல்லவராக ஆசிரியர் இருக்க வேண்டும்.

இரண்டாம் மொழியாக தமிழ் கற்பிக்கும் நிலையில் தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளின் ஒலி சார்ந்த கட்டமைப்பைத் தெரிந்திருத்தல் மிக அவசியமாகும். மொழியியல் என்ற துறையே மொழியின் ஒலிச் சேர்க்கைகள் பற்றிய அறிவைத் தருகின்றது. ஒலிச்சேர்க்கைகளின் அடிப்படையிலேயே எழுத்துகள் இணைகின்றன. எடுத்துக்காட்டாக, பல் என்பதன் பன்மை பற்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கப்பல் என்பதன் பன்மை கப்பல்கள் ஆகும். ஏன் கப்பற்கள் என்று வரவில்லை? என ஒரு மாணவர் கேட்டால் அதற்கு விடை மொழியியலில்தான் இருக்கின்றது.

தமிழ் கற்பிக்கும் ஒருவர் தமிழ்மொழி சார்ந்த பல துறைகளிலும் ஓரளவேனும் அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழ் கற்பிக்கும் வாய்ப்பு கிடைத்தபின் கூட, இவ்வறிவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கணிசமான ஆசிரியர்கள் இதுபற்றிப் போதிய அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது வருத்தத்துக்குரியதே.

### வாழ்புல மொழியறிவு:

பிறிதொரு மொழியை முதன்மை மொழியாகக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் தாய்மொழியைக் கற்பிப்பதற்கு குறித்த முதன்மை மொழியிலும் தொடர்பாடல் திறன் பெற்றிருக்க வேண்டும். தெரிந்ததன் வழியாகவே தெரியாததைக் கற்பிக்கலாம். வாழும் நாட்டுக்குரிய முதன்மை மொழியில் முழுமையான உரையாடல் திறன் பெற்றிருக்கும் மாணவருக்கு அந்த மொழி வாயிலாகவே சில விடயங்களைக் கூற வேண்டும். ஆனால் வகுப்பில் அதிகளவு நேரம் முதன்மை மொழியைப் பேசுதல் தவிர்க்கப்பட வேண்டும். சிலர் பொதுவாகவே வகுப்பின் முழுநேரமும் முதன்மை மொழியிலேயே பேசுகின்றனர். இது தாய்மொழி கற்பித்தலுக்கு எதிரான செயற்பாடாகும். கேட்டல் என்ற புலனறிவின் வாயிலாகவே மாணவர் தாய்மொழிச் சொற்களை உள்வாங்குகின்றனர். அந்தச் சொற்களின் பொருளை நினைவில் நிறுத்தி அதைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

குறித்தவொரு வகுப்பில் மாணவர், திட்டமிடப்பட்ட அளவு பொருள் மிக்க பெயர்ச்சொற்களையும் (vocabularies) வினைச்சொற்களையும் பொருள் விளங்க அறிந்திருத்தல் வேண்டும். ஒரு சொல்லை அறிமுகப்படுத்தும்போது போதிய விளக்கங்களை மாணவர் பெறுவதற்காக முதன்மை மொழியினைப் பயன்படுத்தலாம். பொருளை விளங்கிய பின் குறித்த அந்த பெயர்ச் சொல்லை தாய்மொழியின் பயன்படுத்தும் வகையினை முழுவதும் தாய்மொழியிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவே பெரும் பயன் தரவல்லது.

ஒரு மொழி வகுப்பில் அவசியமான பொழுதுகளைத் தவிர, ஏனைய நேரங்களில் தாய்மொழியிலேயே பேச வேண்டும். தாய்மொழி சாராத பிறவினைத்தவருக்கு வேறொரு மொழியைக் கற்பிக்கும் போதும் கற்கும் மொழியிலேயே உரையாட வேண்டும் என மொழிக்கல்வி ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார்.

வாழ்புல மொழியறிவும் தாய்மொழியோடு அதை ஒப்பிட்டுப் கற்பிக்கும் ஆற்றலும் தாய்மொழி ஆசிரியருக்கு இருக்க வேண்டும்.●

தாயகத்தின் அன்றைய வாழ்க்கை முறையில் வெவ்வேறு தொழில் செய்பவர்கள் தங்கள் தேவைகள் பலவற்றை எமது வீடு தேடி வந்து நிறைவு செய்தனர். எவ்வாறு தொழில் செய்தவர்கள் காலப்போக்கில் அருகிய-ருகி, இன்று முற்றாகக் காணாமல் போய்விட்டார்களென்று கூறலாம். கடந்த மாத (டிசம்பர்) தமிழர் தகவலில் கணகேஸ்வரி நடராஜா அவர்கள் எழுதிய 'காணாமல் போனவர்கள்' என்ற பதிவை வாசித்தபோது, 1950களில் எங்கள் வீடு (பன்னாலை - தெல்லிப்பழை) தேடிவந்து தொழில் செய்தவர்கள் சிலர் எனது ரூபகத்துக்கு வந்தனர். அதனை இங்கு பதிவு செய்கிறேன்.

### மண்ணெண்ணெய் வியாபாரி

மண்ணெண்ணெய் பீப்பா பொருத்தப்பட்ட ஒற்றை மாட்டுவண்டி வருகையை அதனை ஓட்டிவரும் வியாபாரி அடிக்கும் மணியோசை புலப்படுத்திவிடும். முக்கோண வடிவிலான ஒரு கலன், அரைக்கலன், கால் கலன் என பல கொள்கலன்களை இவர்கள் வைத்திருப்பர். பீப்பாவிலிருக்கும் மண்ணெண்ணெயை அதில் நிரப்பி எமது கொள்கலங்களில் ஊற்றிவிட நாங்கள் பணம் கொடுப்போம். வியாபாரி வண்டியில் ஏறியதும் மாடு பயணத்தைத் தொடரும். வியாபாரியின் கட்டடளை எதனையும் எதிர்பாராது அடுத்த வீட்டுப் படலை முன்னால் மாடு தானாகவே நின்றுவிடும். இது பழக்கதோஷம்.

### நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) வணிகர்

இவரின் வாகனம் துவிச்சக்கர வண்டி. இதன் கரியரில் சதுர வடிவிலான வெள்ளி நிற கொள்கலன் ஒன்றில் நல்லெண்ணெய் இருக்கும். கொள்கலன் உயரமளவு நீளக் கைப்பிடியில் பொருத்தப்பட்ட குவளை வடிவிலான கரண்டி மற்றும் புனல்கள் சிலவற்றை வேறாக வைத்திருப்பார். நாங்கள் கொடுக்கும் போத்தல்களை நிரப்ப இவை உதவும். பணம் கொடுத்து முடிய முன் எள்ளுத் துவையல், எள்ளுருண்டை என்பன தன்னிடம் இருப்பதை அறிவிப்பார். தேவைப்படி வங்குவோம். தமது வீட்டில் எள்ளுப் புண்ணாக்கு (எள்ளுச் சக்கை) இருப்பதாகவும் தேவையென்றால் தெரிவிக்கும்படி கூறுவார். எள்ளுப் புண்ணாக்கை தவிடு, கழநீர், தேங்காய் பிண்ணாக்கு என்பவற்றுடன் கலந்து பசுமாட்டுக்குக் கொடுத்தால் அதிக பால் சுரக்கும் என்ற கண்டுபிடிப்பை அறிவுரையாக எடுத்துரைப்பார்.



## கதிர் துரைசிங்கம்

### வீடு தேடி வந்தவர்கள்

#### அம்மி பொழிபவர்

அம்மி, ஆட்டுக்கல், திருகை பல தலைமுறைகள் காணும் சமையல் தேவைக்குரிய அசையாச் சொத்துகள். அதிக பாவனையால் அவற்றில் இருக்கும் குழிகள் தூர்ந்துபோக அரைக்கும் திறன் குறைந்துவிடும். வீடு தேடி வரும் அம்மி பொழிபவர் இவற்றைச் சீர் செய்வார். உளி பாவித்து சுத்தியலால் அடித்து அம்மி, ஆட்டுக்கல், குழவி, திருகை என்பவற்றை பொழிந்து விடுவார். புதுப்பொலிவுடன் புது இயந்திரம்போல இவை பாவனைக்குதவும்.

#### கதிரை பின்னுபவர்

காற்றோட்ட வசதி கருதி அனேகமான வீடுகளில் பிரம்பால் பின்னப்பட்ட கதிரைகள், சாய்மணைக் கதிரைகள் பாவனையில் இருக்கும். சில காலப் பாவனைக்குப் பின்னர் பிரம்பு நாண்கள் அறுந்து போவதும் தொய்ந்து போவதும் சகஜம். கதிரை பின்ன வருபவர் வாரிய பிரம்பு நாண் சுருள் கோர்த்து இழுப்பதற்கு ஊசி, இழுத்துக் கட்டியபின் அறுப்பதற்குக் கத்தி ஆகியவற்றுடன் வீடு வருவார். தனது தொழில் திறனால் அழகாகவும் இறுக்கமாகவும் பின்னி விடுவார். கதிரையில் குடியிருந்த முட்டைப் பூச்சிகளை சங்காரம் செய்ய இவரின் பின்னல் பெரும் வரப்பிரசாதமாக அமையும். இவருக்குக் கூலி கொடுக்கும் வேளையில் எனது தந்தை அவரிடம் அடுத்த தடவை வரும்போது பென்சில் மொத்தத்தில் இரண்டரை அடி நீளப் பிரம்பு இரண்டு கொண்டு வருமாறு கூறுவார்.

#### பழைய துணி, பழைய பேப்பர், சரிகை வாங்குபவர்

இவரிடம் மேற்கூறியவை எவையாயினும் கொடுத்துவிடலாம். நாம் கொடுக்கும் பொருட்களின் பெறுமதிக்கு ஏற்றதாக அவரிடமிருக்கும் பிளாஸ்டிக் பாத்திரங்களை பண்டமாற்றாகத் தருவார். எனது ஆச்சி பேரம் பேசி ஒருவாறு பெரிய பாத்திரங்களைப் பெற்றுக் கொள்வார். பழைய புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், பாடப்புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள் என்பவற்றை மட்டுமே வாங்குபவர்களும் வருவார்கள். இவைகள் வெவ்வேறாகப் பார்க்கப்படும். அதற்கேற்ப இறாத்தல் அளவில் இவற்றின் கொள்விலை வித்தியாசப்படும்.

#### செருப்பு தைப்பவர்

அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள், மலாயன் பென்சனியர்கள் ஆகியோர்தான் அக்காலத்தில் காலணி அணிந்தார்கள். அறுந்துபோன செருப்பு, கிழிந்த செருப்பு, பழுதான சப்பாத்து என்பவற்றை வீட்டுக்கு வரும் செருப்புத் தைப்பவர் சரி செய்துவிடுவார். இவருக்கு நாங்கள் கொடுக்கும் கூலி முழுமையாக இவருக்கே செல்கிறது. புதுச்செருப்பு, சப்பாத்து ஆகியவற்றை வாங்கும்போது எங்கள் பணத்தின் பெரும்பங்கு முதலாளிமார்க்குச் செல்கிறது என்பது எனது தந்தையாரின் தத்துவம்.

#### கரகாட்டக்காரர்

தலையில் கோபுர வடிவில் சோடனையுடனான செம்பு, சோடனையின் நடுவில் சிறு அம்மன் விக்ரிகம், கையில் வேப்பிலைக் கட்டு, பெண்ணாக அலங்கரித்து உடையணிந்த ஆண் - இவர்தான் கரகாட்டக்காரர், ஆடியவாறு பாடி பல சாகசங்கள் செய்வார். தமது கலைத்திறனால் எங்கள் அம்மன் வந்துவிட்ட பிரமையை ஏற்படுத்தி விடுவார். ஏனையவைகளில் கறாராக இருக்கும் ஆச்சி கரகாட்டக்காரர் கேட்பதற்கு முன்னரே காணிக்கையைக் கொடுத்துவிடுவார்.

#### கிளி ஜோசியக்காரர்

சிறு கூட்டில் பச்சைக்கிளியொன்று, சிறு குறிப்புகள் உள்ளடக்கிய கையேட்டுக் கட்டு ஒன்று. இவைதான் ஜோசியக்காரரின் மூலதனம். "ஜானகி (கிளியின் பெயர்) அம்மாவுக்கு சீட்டு ஒன்று எடு" என்பார். எதுவும் நடக்காது. காணிக்கை போட்டால் தான் ஜானகி வந்து எடுக்குமென்று ஜோசியக்காரர் சொல்வார். காணிக்கையின் பின் ஜானகி ஒரு கையேட்டை எடுத்து அவரிடம் கொடுத்து, (29ஆம் பக்கம் வருக)

## ரொறன்ரோ அரஜன் அழகு நிலையம் நடத்திய Miss Tamil Canada Contest – 2017



திருமதி சசிகலா நரேந்திரனின் நிர்வாகத்திலான அரஜன் அழகு நிலையம் நடத்திய 2017ம் ஆண்டுக்கான Miss Tamil Canada போட்டி, கடந்த மாத நடுப்பகுதியில் ஸ்காபரோ மெற்றோ பொலிற்றன் அரங்கத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் மத்தியில் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றில் 9 யுவதிகள் பங்குபற்றினர். Miss Tamil Canada வாக செல்வி விபுஜா வரதராஜா முடிசூட்டப்பட்டார். இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு முறையே செல்வி அனுஷாலினி அற்புதராஜாவும், செல்வி மேர்னி சேவியரும் தெரிவாகினர். 2017ம் ஆண்டுக்கான Miss South India வெற்றியாளர் செல்வி பவித்ரா பாஸ்கரன் இவ்வைப்பத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். முன்னைய ஆண்டுகளில் மேற்படி அரஜன் அழகு நிலையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிச் சிறப்பித்தனர். (ஒளிப்படங்கள் - பாலன்)

### ‘செந்தூரா....செந்தூரா’ பாடல் புகழ் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்துக்கு இவ்வருட ‘விகடன் விருது’



கனடிய பாடசாலையில் இசை ஆசிரியராகப் பணியாற்றி வருபவரும், முன்னணிப் பாடகியுமான செல்வி லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்துக்கு இவ்வருட ‘விகடன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் சஞ்சிகை வருடாவருடம் பல்துறை சார்ந்தவர்களை விருதாளர்களாகத் தெரிவு செய்து மதிப்பளிப்பது வழக்கம். இந்த வரிசையில், இவ்வருட பாடகிக்கான விருதாளராக லக்ஷ்மியைத் தெரிவு

செய்துள்ளது. இது தொடர்பாக விகடன் பின்வரும் குறிப்பை வெளியிட்டுள்ளது: “புதுக் குரல்களைத் தேடி அறிமுகம் செய்வதில் தீவிரமாக இயங்குபவர் இமான். இவரது இசையமைப்பில் உருவான போகன் பாடல் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம். இந்தப் பாடல் வெளியான நாளிலிருந்து பலரையும் முணுமுணுக்க வைத்ததில் இவரது குரலுக்கும் பெரிய பங்குண்டு” என்று குறிப்பிட்டுள்ளது.

இதே ‘செந்தூரா’ பாடலைப் பாடியதற்காக தமிழகத்தின் ‘ஹலோ 106.4 எஃப். எம்.’ வானொலி, லக்ஷ்மியை சிறந்த பெண் பாடகர் (Best Female Singer) விருதுக்குரியவராகத் தெரிவு செய்துள்ளது.

### இலங்கை முழுவதிலும் பௌதிக விஞ்ஞானத்தில் துவாரகன் முதலிடம்



2017ம் ஆண்டுக்கான இலங்கையின் ஜி.சி.ஈ உயர்தரப் பரீட்சையில், பௌதிக விஞ்ஞானப் பிரிவில் யாழ்ப்பாணம் சிறீதரன் துவாரகன் முதலிடத்தைப் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். புலோலி புற்றளை உபயகதிர் காமத்தைச் சேர்ந்த துவாரகன், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னணி மாணவர். இவரது தந்தையான சிறீதரன் வடமராட்சி வலய கணினிவன முகாமையாளராவார்.

துவாரகனின் கல்வி உயர்வை மதித்து வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவரின் வீடு தேடிச் சென்று பாராட்டி வாழ்த்தியதோடு சிறு நிதி அன்பளிப்பையும் செய்துள்ளார். மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேயும் மாணவனை நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

## கனடிய - இந்திய முதலாவது தயாரிப்பான 'நேத்ரா' பாடல் இறுவட்டு வெளியீடு



கனடிய திரைத்துறை முன்னோடிகளில் ஒருவரான எஸ்.பரராஜசிங்கத்தின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் கனடிய - இந்திய முதலாவது தயாரிப்பான 'நேத்ரா' பாடலின் இறுவட்டு வெளியீடு கடந்த மாதம் 2ம் திகதி

ரொறன்ரோவில் நடைபெற்றது. இப்படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல கலைஞர்கள் இந்தியாவிலிருந்து வந்து விழாவில் பங்கு பற்றினர். கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.



## 'நேயம்' மனிதாபிமான அமைப்பின் வருடாந்த வைபவம்



'நேயம்' மனிதாபிமான அமைப்பின் வருடாந்த நிதி சேர் இரவு விருந்து வைபவம் கடந்த மாதம் ஸ்காபரோவில் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்களை இங்கு காணலாம்.



## செல்வா வெற்றிவேல் நிர்வாகத்திலான HomeLife Future Realty பிரிந்தினி நாகரத்தினம் Top Performer Award Winner - 2017



செல்வா வெற்றிவேல் நிர்வாகத்திலான HomeLife Future Realty நிறுவனத்தின் பதினைந்தாவது ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 15ம் திகதி மார்க்கம் இவன்ற சென்றரில் நடைபெற்றது. 2017ம் ஆண்டுக்கான அதிகூடிய விற்பனையாளர் விருதினை பிரிந்தினி நாகரத்தினம் தமதாக்கிக் கொண்டார். இருபதுக்கும் அதிகமான முகவர்கள் Chairman Club விருதுகளைப் பெற்றனர். மூத்த முகவர்கள் சிலரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட ஒரு தொகை நிதி ஸ்காப்பரோ ஸ்ரோவில் மருத்துவமனைக்கு மேடையில் வைத்து வழங்கப்பட்டது.



## கனடா - இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் விருதுகள் வழங்கலும்



கனடாவிலுள்ள இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவும் விருதுகள் வழங்கலும் கடந்த மாதம் 26ம் திகதி இரவு ஸ்காபரோ எஸ்டேட் விருந்து மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செ.கிருஷ்ணகோபால், உபதலைவர் என்.கேதா, செயலாளர் சோம.சச்சிதானந்தன், பொருளாளர் ராதா கிருஷ்ணசாமி ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.

தமிழர் வர்த்தக முன்னோடிகள் என்று சங்கத்தால் அடையாளம் காணப்பட்டவர்கள் திருவாளர்கள் மு.காசிப்பிள்ளை (காசிப்பிள்ளை சக புத்திரர்கள்), நல்லதம்பி செல்வராஜா (அபிராமி கேட்டரிங்), புவிராஜா இராஜன் (இரா சூப்பர் மார்க்கட்), ஜெயகுமார் பரமானந்தம் (6 குமார் சில்க்ஸ்), கரு கந்தையா (ஹோம் லைப் கலக்சி), சிறீதரன் அம்பலவாணர் (சங்கர் அன்ட் கோ), மற்றும் நாகலிங்கம் சிவபாதம்,



சின்னத்தம்பி விசாகப்பெருமாள், மருதப்பு நவரத்தினம், கந்தையா மகாலிங்கசுவம், இரத்தினசபாபதி கருணாநிதி, திருமதி தேவமலர் ஜெயானந்தசோதி ஆகியோர் விருது பெற்ற பிரமுகர்கள். சங்க வெளியீடான 'வர்த்தக தீபம்' முதற்பிரதி கனகாம்பிகை நகை மாளிகை கோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. சிறப்புப் பிரதிகளை திருவாளர்கள் பத்மநாதன் ரங்கன், சிவதர்மன் விலோசன்,

ராஜ் நடராஜா உட்பட பலர் பெற்றனர். பறைநாதம், வில்லுப்பாட்டு, நடனம், பாடல் உட்பட பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. விழாவின் பிரதம அதிதியாக தேவதாஸ் தம்பதியர் கலந்துகொண்டனர். விருதுகள் பெற்றவர்களை முதல் வரிசையின் இரு படங்களில் காணலாம். மேலும் விழாவின் சில காட்சிகள் இப்பக்கத்தில். (ஒளிப்படங்கள்: செய்தி/புதினம் - குணா)





## ROYAL LEPAGE Ignite Grand Opening ஸ்காபரோவில் கோலாகலத் திறப்புவிழா



Royal LePage Ignite Realty வீடு விற்பனை நிலையம் கடந்த மாதம் ஸ்காபரோவில் மோர்னிங்சைட் வீதிக்கு அருகாமையிலுள்ள மில்னர் வீதியின் 795ம் இலக்க கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. முன்னர் 'பிரமிட் குரூப்' என்ற பெயரில் வீடு விற்பனைத்துறையில் முன்னணியில் திகழ்ந்த சுகன் சிவராஜாவும் அவரது சகோதரர்களான உதயன், ராஜ், சிவகுமார் ஆகியோரும் இந்த நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள். நோயல் லிபேஜ் நிறுவன தலைவர் பில் சோபர் அவர்களும் சுகனும் இணைந்து அலுவலகத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர். இவர்களது உரைகளையடுத்து திரு. செல்வா வெற்றிவேல் வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு வீடு விற்பனை நிறுவனங்களின் முகவர்கள், வணிகத்துறைசார் பிரமுகர்களெனப் பலரும் நிகழ்வில் பங்குபற்றி சுகன் சகோதரர்களை வாழ்த்தினர். சுகனின் பெற்றோரான சிவராஜா தம்பதிகளின் ஆசிர்வாதத்துடன் அன்றைய நிகழ்வு மனநிறைவாக முடிவுற்றது.



# MedCentre Connect Awards Gala – 2017

## மெட்சென்டர் கனெக்ட் விருது விழா - 2017



குறுகிய காலத்தில் பிரபல்யமாகியிருக்கும் MedCentre Connect மருத்துவ நிறுவனத்தின் 2017ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா கடந்த மாதம் ஸ்காபரோ மார்க்கம் கொன்வென்சன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கனடியப் பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் விழாவுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்ததோடு சிலர் வருகையும் தந்திருந்தனர். மெட்சென்டர் நிறுவனத்தின் தலைவரான மருத்துவர் சொ.செந்தில்மோகன் முதலில் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். ஸ்காபரோ எக்ஸிண்டன் வீதியில் புதிய மருத்துவமனையொன்றை நிறுவ உள்ளதை அறிவிப்புச் செய்ததுடன் இந்நிறுவனம் மருத்துவத்துறையின் சகல பிரிவுகளையும் கொண்டதாக இருக்குமெனவும், இனி தமது நிறுவனம் MedCentre Connect Group of Companies என இயங்குமெனவும் இவர் தமது உரையில் தெரிவித்தார். தற்போது பணியாற்றும் டாக்டர்கள், தாதியர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்களான மூன்று பிரிவினருக்கும் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முகாமைத்துவப் பிரிவில் கௌசியா சிறிகாந்தன், அருணன் சீவரத்தினம் ஆகியோர் விருதுகள் பெற்றனர். மருத்துவர் செந்தில்மோகனுக்கு பாடசாலையில் விலங்கியல் கற்பித்த ஆசிரியரான திரு.செ.சந்திரசேகரியும், மருத்துவர் கதிர் துரைசிங்கமும் சமூகப்பணிக்காக விருதுகளைப் பெற்றனர்.



**HOMELIFE/CHAMPIONS REALTY INC., BROKERAGE\***

\*INDEPENDENTLY OWNED & OPERATED

**WANTED FULL TIME / PART TIME**

**REALTORS / MORTGAGE BROKERS**

**90 / 10 SPLIT OR FLAT FEE**

**2ND LOCATION OPENING IN MILTON**



**Access Inc.**

LIC 11404 \*INDEPENDENTLY OWNED & OPERATED


**UTAYAN PONNUTHURAI**

BROKER OF RECORD

Bsc (Hons)

**DIRECT: 416 505 2120**

**OFFICE : 416 281 8090**



**416-297-9999 | [www.medcentreconnect.com](http://www.medcentreconnect.com)**

# NEW RANGANAS JEWEL HOUSE



நியூ ரங்கனாஸ் நகைமாடம்

Tel: 647-702-2159

**மாதாந்த  
தங்க நகை  
சேமிப்புத் திட்டம்...**

தைத்திருநாளை முன்னிட்டு 01-01-2018 மாலை மூன்று மணிக்கு  
அதிஷ்டம் பார்க்கப்படும். கட்டுப்பணம் மாதம் 200 மட்டும்.  
கட்டும் காலம் 15 மாதங்கள் பணமாக பெறவிரும்புவோர்  
\$3000/- மாகவும், தங்க நகையாக பெற விரும்புவோர்  
\$3200/- மாக பெற்றுக்கொள்ளலாம்.

**பதிவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பதிவுக்கு முந்தாங்கள்.**

தூர இடங்களில் உள்ளவர்கள் வங்கி மூலம்  
பணம் வைப்புச் செய்யலாம்.

**நியூ ரங்கனாஸ்சின்  
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்**

6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

(Markham & Steeles **Yellow Building**)

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது  
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்  
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call :

**Vilosan Sivatharman** B.Eng

முதலாவது கனடாத்தமிழ் Funeral Director

**416 993 0826**

Call :

**Christeen Seevaratnam**

Funeral Counsellor

**416 258 6759**



எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மிஸிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது

# MY MECHANIC AUTO & TIRE

## WINTER SPECIAL

**SAVE UPTO \$120**  
ON 4 MICHELIN TIRES  
AND ALIGNMENT FOR  
**ONLY \$50<sup>+tax</sup>**

**\$50<sup>+tax</sup> SYNTHETIC**  
**OIL CHANGE**  
UPTO 5 LITRES

**\$24.95<sup>+tax</sup> REGULAR**  
**OIL CHANGE**  
UPTO 5 LITRES

**4530 Steeles Ave. East**  
Markham, L3R 0L2  
Monday to Friday 8 AM - 8 PM  
Saturday 8 AM - 5 PM  
Sunday 9 AM - 3 PM

**(905) 946.1000**  
**MYMECHANICAUTO.CA**  
**MYMECHANIC4530@GMAIL.COM**













### கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9  
(416) 288-1419

மசூர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் பூல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்ணைஷன் சரம்	\$ 3:00 / M	வில்வம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 8:00 / M	வேப்பிலை	\$ 5:00 / Bag
கர்ணைஷன் மலர்கள்	\$ 0:30/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 10 Per1:00
சம்பாகினி மலர்கள்	\$ 5:00 / Bag	நெற்றிலை	\$ 10 Per1:00
அறலி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	துளசி இலை	\$ 3:00 / Bag









எங்கள் வடிக்கையாளர்கள், நண்பர்கள்  
அனைவருக்கும் இனிய தாய்ரிபாங்கல்  
நல் வாழ்த்துக்கள்!  
உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும்  
எங்களுகு நன்றி!



**NITHY**

**SATHYAKUMAR**

Sales Representative

**Dir: 416.728.2454**

Email: [realtornithy@gmail.com](mailto:realtornithy@gmail.com)



**RE/MAX**



**SATHY**

**SIVASUBRAMANIAM**

Broker

**Dir: 416.624.5044**

Email: [realtorsathy@gmail.com](mailto:realtorsathy@gmail.com)

**RE/MAX Realtron**

Realty Inc., Brokerage

Independently Owned And Operated

Bus: 416 289-3333



## மூன்று சவால்கள்

பலமான நம்பிக்கைகளுடனும், புதிய எதிர்பார்ப்புகளுடனும் இன்னொரு ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறோம். கடந்து சென்ற ஆண்டில் நாம் செய்த சாதனைகள், மகிழ்வான விடயங்கள் மற்றும் சந்தித்த துயரங்கள் யாவற்றையும் மனதில் இரை மீட்டபடி ஆரோக்கியமான புதிய ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.

பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்னர், ஆண்டுகள் எல்லாம் அடிக்கடி வருவதுபோல் தோன்றுவதில்லை. ஓர் ஆண்டு என்பது மிகப் பெரிய இடைவெளி கொண்ட ஒரு காலமாக இருந்தது. இப்பொழுதெல்லாம் ஆண்டு மாற்றங்கள் எல்லாம் அடிக்கடி வருவதுபோல் தோன்றுகின்றது. 2017ஆம் ஆண்டு இப்பொழுதுதான் பிறந்ததாகத் தெரிகின்றது. ஆனால் 2018ஆம் ஆண்டு எங்கள் முன் வந்து நிற்கின்றது. தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி எமது நேரங்களையெல்லாம் கட்டுப்படுத்தி, காலங்களைச் சுருக்கிவிட்டிருக்கின்றது. ஆண்டுகள் எல்லாம் மாதங்களைப்போலவும், மாதங்கள் எல்லாம் நாட்களைப்போலவும், மணித்தியாலங்கள் எல்லாம் நிமிடங்கள் போலவும் விரைவாகக் கடந்து சென்று கொண்டிருக்கின்றன. 'நேரம் பொண்ணை விடப் பெறுமதியானது' என்பதையும் அதில் நாம் ஒரு நிமிடத்தையேனும் வீணாக்கக் கூடாதென்பதையும் இது சொல்லாமல் சொல்லி நிற்கின்றது.

இந்த ஆண்டிலும், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளமாக இருக்கின்றன. கடந்த ஆண்டின் சவால்களில் பெற்ற வெற்றி, தோல்விகளில் கிடைத்த பாடங்களின் அத்திவாரங்- களில் நின்று கொண்டு புதிய ஆண்டின் சவால்களை நாம் எதிர்கொள்ள முனைகின்றோம். இலங்கைத் தமிழர்கள் என்ற ரீதியில் இந்த ஆண்டில் மூன்று மிக முக்கியமான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இலங்கையில் இடம்பெறும் அரசியல் நாடகங்களுக்கு மத்தியில், எப்படி சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கத்தைக் பெற்று, தமிழ் மக்களின் அடிப்படை உணர்வுகளையும், அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது.



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம்

39

புலம்பெயர் தேசங்களில் உள்ள பிளவுகளையெல்லாம் முறியடித்து, ஒற்றுமையான அணியில் ஒன்று திரண்டு எமது தேசத்தைப் பலப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தியை உருவாக்குவது.

கனடிய மண்ணில் தடம் பதித்துவரும் இளைய சமுதாயத்தினரிடையே தமிழின் இருப்புகளையும், தொன்மைகளையும் உறுதி செய்து, தாயகத்துக்கான தொடர்பு நிலையை அமைத்துக் கொடுப்பது.

இந்த மூன்று சவால்களும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கப்பட முடியாதவையாகவும், இணைந்து செயற்படுத்தப்பட வேண்டியவையாகவும் உள்ளன. கடந்த காலங்களில் நடந்தேறிய எதிர்விளைவுகளாலும், அதனோடு தோன்றிய பக்கவிளைவுகளாலும் நமது தேசம் பற்றிய சிந்தனைகளெல்லாம் சிதறுண்டு கிடக்கின்றன. புதையுண்டு கிடக்கும் சரித்திர ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் அவற்றைப் புனர்நிர்மாணம் செய்து விஞ்ஞான ரீதியான சிந்தனைகளை வெளிப்படுத்துவதும் இளையோரின் தோள்களிலே தங்கியுள்ளது. இதற்குரிய பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் பணி எம்மேல் சுமத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பிரச்சனைகளையும் தலைமேல் சுமக்கும் எமது பொறுப்புணர்ச்சியும், வாழ்க்கை மீது நாம் கொண்டிருக்கும் பிடிப்பும், மங்கிவிடாத தமிழ் உணர்வும், வெகுண்டெழுந்து போராடும் குணமும் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தொடர்ந்து கொடுக்கின்றன. எதிர்வுகளைத் தாண்டிய யதார்த்த சூழலின் ஆழமான வெளிப்பாடே ஓர் இனத்தின் எதிர்கால உறுதி நிலையின் அடிப்படை அலகாக அமையும்.

நமக்கு நன்கு அறிமுகமான "யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறந்தர வாரா" என்ற கணியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூற்றில் இடம்பெற்ற பாடலின் கருத்து, இன்றைய நிலையில் எமக்கும் பொருந்துவதாக உள்ளது. எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் எம் சொந்தம், நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை, துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை, சாதல் புதுமை இல்லை, வாழ்தல் இன்பமென்று மகிழ்ந்தது இல்லை, வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதும் இல்லை, பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல இயற்கை வழி நடக்கும் உயிர் வாழ்வென்று மேலோர்கள் ஊட்டிய அறிவால் தெளிந்தோம், ஆதலினால் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை, பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை. எவரீதும் வெறுப்புமில்லை தனிப்பட்ட விருப்பும் இல்லை.

இவைதான் சிதறிப் போயிருக்கும் உலகத் தமிழர்களின் சிந்தனைகளை ஒன்றுபடுத்தி ஒரு தூய அரசியல், பொருளாதார அமைப்பின் தேவையை உறுதி செய்யும்.●

தமிழர் தகவலை துபாலில் பெற

416 920 9250

416 920 8014

## Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



\* Orthodontics \* Implants \* Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்றர்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

**MONDAY - SATURDAY**

**(416) 266-5161**

(Near Kennedy Subway - Rainbow Village Building)

**RAINBOW VILLAGE DENTAL OFFICE**

2466 Eglinton Avenue East, Unit #7  
Scarborough, Ontario M1K 5JB

உங்களுக்குத் தெரியும்,

நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான

தரமான தெரிவு

*On high with your thoughts*

**PRO MAR Ltd.**

**AWARDS & PROMOTIONS**

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்

இப்பொழுது  
வீடு விற்பனைத்  
துறையிலும்

**www.promarawards.com 416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

மீண்டும் ஒரு புத்தாண்டு. கடந்த புத்தாண்டில் குறிப்பிட்டதுபோலவே, பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினானே என்ற நன்னூல் சூத்திரத்தை மனதில் வைத்து இந்த ஆண்டையும் வரவேற்போம். நல்லவை பல நடக்கும்.

கடந்த டிசம்பர் மாத முகப்புத்தக உலகு கலகலப்பாக இருந்தது. இலங்கையில் நம் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதில் மும்முரமாகிக் கொள்ள, அதையொட்டிய பரபரப்பு முகப்புத்தக உலகிலும் டிசம்பரில் எதிரொலித்தது. கூட்டமைப்பின் முதலாவது தேர்தலை நினைவுபடுத்தி, 'தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வந்த அந்தக் காலகட்டத்தில், தேர்தலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் குறைவு. பலர் அரசியலில் இறங்கவே பயந்தார்கள். தேர்தல் அரசியலில் இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை அரசியலுக்கு கொண்டு வந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு' என ஒரு பதிவு குறிப்பிட்டது.

ஆனால் சமகால அரசியல் கண்ணோட்டத்தில் நின்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் பதிவுகள் முகப்புத்தகத்தில் பலராலும் இடப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். 'நண்பனைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் எதிரிகளை ஒரு போதும் வீரத்தால் வெல்ல முடிவதில்லை' என்று ஒரு பதிவு. 'நீங்க வேற நாடய்யா. நாங்க வேற நாடய்யா. நமக்குள் நிறய வேறுபாடய்யா' என்ற காசி ஆனந்தன் வரிகளை இட்டது வேறொரு பதிவு. 'தமிழரசுக் கட்சிக்கு முன்னிலை கொடுத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவது ஏனென்றால், இதற்கு முந்திய தீவிரவாதப் போராட்ட வழி வந்த அரசியலை இல்லாமல் செய்வதற்காகவே' என்று இன்னொரு பதிவு. சில பதிவுகள் அரசியல் நாகரிகம் மீறிய நிலையில் சில கள்ள ஐடக்களினால் இடப்பட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தது. 'கள்ளப் பெயர்களில் உணர்ச்சி பொங்கும் தேசியவாதிகளாகத் தங்களைக் காட்டும் நபர்களே.. எங்கள் தேசியம் என்ன அப்படி அழக்கா?' என்று பொறுப்புடன் அவற்றைக் கண்டித்தார் ஒருவர். 'பட்டுத்தான் தெளிவேன் என அடம்பிடிக்கும் இளைஞர்களே! உங்களுக்கும் உங்களால் விமர்சிக்கப்படும் கிழடுகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை' எனக் கண்டித்தார் இன்னொருவர். 'காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது' என கவித்துவமாக பதில் பதிவிட்டார் வேறொருவர்.

'சமூக ஊடகங்களில் நாம் எல்லோரும் நமக்குத் தெரிந்ததை எழுதத்தொடங்கிய பின், கற்றுக்கொண்டது நாம் ஒருவர் மீது ஒருவர் உணரும் வெறுப்பை, எவ்வளவு துல்லியமாக, எந்த முன்யோசனையுமின்றிப் பதிவுகளில் முன்வைக்கிறோம் என்பதுதான்! பல நேரங்களில் முன்பின் தெரியாதவரைக்கூட, தனிப்பட்ட அளவில் வெறுப்பை நிறைத்துப் பேசுகிறோம். நாம், மாற்றுக்கருத்தை, எதிர்க்கருத்தை அல்லது விமர்சனத்தைச்



கனடா மூர்த்தி

கண்டதைச் சொல்கிறேன்

51

சொல்வதால், எதிராளி தன் கருத்தின் விபரீதத்தை மாற்றிக்கொள்ள விரும்புகிறோமென்றால், இந்தக் கடுமையான வெறுப்புணர்வு உதவவே உதவாது. உண்மையில், அப்படி நாம் வெளிப்படுத்தும் வெறுப்புணர்வு எதிராளியைப் பற்றியது என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால், நம் இதயத்தில், உடலில் நீக்கமற நிறைந்திருக்கும் வெறுப்புணர்வே அப்படி வெளிப்படுகிறது. சட்டியில் உள்ளது தானே அகப்படையில் வெளிப்படும்!' என்று ஒருவர் எழுதியிருந்தார். அதை ஆமோதித்து இன்னொருவர் 'இந்த வெறுப்புணர்வை, துணிவு என்றோ சமூக அறிவு என்றோ சமூக அக்கறை என்றோ எடுத்துக்கொள்ளமுடியாது' எனக் குறிப்பிட்டிருந்ததையும், 'எங்கட சனம் இப்பிடித்தான் என்று குறைபடும்போதே நானும் அப்படித்தான் என்பதை மறந்தேவிடுகிறேன்' வேறொருவர் பதிவிட்டதையும் இவ்விடத்தில் பதிவு பொருத்தமாக இருக்கும். ஆம். இனி இனி, எந்தவகை அரசியல் கருத்துப்பதிவாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படாமல், அதில் சொல்லப்படுவதன் நம்பகத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளும் அறிவு நம்மிடையே வளர்வது முக்கியமானதாகும். எது எப்படி இருப்பினும் பல்வேறு அரசியல் கருத்துகளை முதலில் எழுதுமிடமாக இன்று முகப்புத்தகம் வந்துவிட்டது.

தற்போது அறிவியல் சார்ந்த பல விடயங்களைக்கூட, முகப்புத்தகத்தில் முதலில் படித்தபின்னரே அது குறித்து வேறு செய்தித் தளங்களை நாடி அவற்றை சரி பார்த்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்கிறேன். அதற்கு இரண்டு உதாரணங்களை கீழே தரட்டுமா?

உதாரணம் 1: ஒருவர் இட்ட பதிவின் முதல் பகுதி இது. 'இந்த நாசா விஞ்ஞானிகளுக்கு வேற வேலையே இல்லை. எப்ப பார்த்தாலும் எதையாவது கண்டு பிடிச்சுக்கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் தண்ணி இருக்கு, ஆட்களை அனுப்ப போறம் எண்டாங்கள். இப்ப என்னெண்டா இன்னொரு சூரியனும் அதைச் சுற்றி 8 கோள்களும் இருக்காம். டிசம்பர் 14 ம் திகதி நாசா வெளியிட்ட தகவல் இது' என்று குறிப்பிட்டிருந்தார் அவர். அதை இன்னொருவர் வேறொரு பதிவில் 'நாலா, கெப்ளர் வானியல் தொலைநோக்கி மூலமாக ஒரு புதிய நட்சத்திரக் குடும்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நம் சூரியக் குடும்பத்தைப்போல், அமைந்த இரண்டாவது சூரியக் குடும்பம் அது. கிட்டத்தட்ட 2,545 ஒளியாண்டுகள் தூரத்தில் இந்த சூரியக் குடும்பம் இருக்கிறது. அச்ச அசலாக நமது போலவே எட்டுக் கோள்களைக் கொண்டது. இந்தக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஒரு புரட்சியாகவே கருதப்படுகிறது' விளக்கியிருந்தார். 'இப்போது, நம்முன் எழுக்கின்ற பெரும் கேள்வி ஒன்றுதான். இந்தக் கோள்களில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றனவா? என்பதே அது' என நான் பின்னூட்டம் இட்டேன். நாம் இங்கிருந்து வேற்றுக்கிரகவாசிகளை ஆராய்ந்து கொண்டிருக்க, அவர்கள் அங்கிருந்து நம்மளை ஆராய்கிறார்களோ யார் கண்டார்? அதற்கான சாத்தியங்களை நாடுக்காக நாலா மழுப்பியிருக்கிறது.

இனி இரண்டாவது உதாரணம். சாணி வண்டு பார்த்திருக்கிறீர்களா? சாணியை உருட்டிக் கொண்டு செல்லுமே.. அதைப்பற்றிய ஒரு குறிப்பொன்றை முகப்புத்தகத்தில் முதலில் படித்தேன். மொபைல் போன்களில் நாம் காணும் ஜிபிஎஸ் ட்ராக்கிங் ஸிஸ்டம் போன்றதொரு தொழில்நுட்பத்தை தன் சிறு முளைக்குள் வைத்துத் திசை தப்பாமல் தன் இலக்கை அடையுமாம் சாணி வண்டு! 'சாணி உருட்டி எடுத்துச்செல்லும் முன் அதன் மேல் நின்று நடனமாடும் வண்டு குறைந்த நேரத்தில் விண்கோள்களின் ஒளியின் வித்தியாசத்தை மனதில் படம் பிடித்துவிடுமாம். பிறகுதான் சாணி உருண்டையை அது உருட்டிச் செல்லும். ஒரு முறை உருட்டத்தொடங்கினால் உருண்டையை வண்டு விடுவதேயில்லையென்பது மட்டுமல்ல வளைந்து போகாமல் நேர் கோட்டில்தான் உருட்டிக்கொண்டு போகும். அதற்கு அது தனது திசையை அறிதல் வேண்டும். அதற்காகத்தான் சூரியனின், நிலவின் மற்ற நட்சத்திரங்களின் ஒளியை, ஒளி வேற்றுமையை மென்டல் பிக்சர் எடுத்து வைத்துக்கொள்கிறதாம் இச்சிறு உயிர்' என்றிருந்தது ஒரு பதிவு. படித்தபின் அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்தேன். உண்மைதான். வாசிட்டன் போஸ்ட் உட்பட பல இடங்களில் அந்த ஆய்வு பற்றிய குறிப்புகள் உள்ளன.

பூமியும் இப்பிரபஞ்சமும் மனிதனுக்கு மட்டும் உரிதல்ல. இயற்கையின் அற்புத்ததின் ஒரு சிறு பகுதியைக்கூட மனிதர்களான நாம் இன்னமும் படிக்கவில்லை. அதற்குள் என்ன ஆட்டம் போடுகிறோம். 'படிக்காதவர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை' மொன்றியலில் வாழும் என் நண்பரான கவிஞரொருவர் எழுதி அவரது முகப்புத்தகத்தில் நான் கண்ட அவரது கவிதை ஒன்று: 'அதிக்கால நடக்கையில் அன்றாடம் ஒரு வானிலை. மேகத் தரகனுடன் கோபித்தேன். வா... ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து பேசுவோம் என்றது'.



‘சிந்தனைப் பூக்கள்’ எஸ். பத்மநாதன்

## நான் கனவு காண்கின்றேன்



I have a dream என்ற சொற்றொடரை கூகிளுக்குச் சென்று பதிவு செய்தால் போதும். நீண்டதொரு உரை வந்து நிற்கும். இந்த அருமையான சொற்றொடருக்குச் சொந்தக்காரர் மார்ட்டின் லூதர் கிங் என்று அனைவருக்கும் தெரியும். அமெரிக்க நிறவேற்றுமைப் போராட்டத்தில் அகிம்சை வழியைப் பின்பற்றி வெற்றி பெற்றவர் இவர். இவரது ஆழமான அதியுயர்ந்த சொற்பொழிவு காலத்தையும் தாண்டி நிற்கக்கூடியது.

I have a dream (நான் கனவு காண்கிறேன்) என்ற சொற்றொடர் இவரது சொற்பொழிவில் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வருவதுதான் இதன் சிறப்பு.

‘எல்லோரும் சரிசமமாகப் படைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் வெளிப்படை உண்மையாக ஏற்றுக் கொள்கிறோம்’ என்று இந்த நாடு செயலில் காட்டும் என கனவு காண்கிறேன்.

ஜோர்ஜிய குன்று அடிவாரத்தில் முந்தைய அடிமைகளின் பிள்ளைகளும், முன்னாள் அடிமை முதலாளிகளின் பிள்ளைகளும் சகோதரர்களாக அமர்வதை கனவு காண்கிறேன்.

இந்த வாசகங்கள் மார்ட்டின் லூதர் கிங் பேசும்போது கூட்டத்திலிருந்து நேரடியாகக் கேட்டு பார்த்து உள்வாங்கியவர்கள் மூன்று லட்சம் பேர். வாஷிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள லிங்கனின் ஞாபகார்த்த சிலைக்கு முன்பாக 1963 ஆகஸ்ட் 8ல் இவர் ஆற்றிய சொற்பொழிவைப் போன்று இன்னொன்று வரலாற்றில் இடம்பெறவில்லை. தேசிய உரிமைப்போராட்டம் அவரது வரலாற்றையே புரட்டிப் போட்டது.

நீதியிலும் ஒடுக்குமுறையிலும் அரசு எப்போதோ ஒருநாள் சுதந்திரம், நீதி உள்ளதாக மாறும் என நான் கனவு காண்கிறேன்.

எனது நான்கு பிள்ளைகளும் என்றோ ஒருநாள் தங்கள் தோலின் நிறப்பாகுபாட்டைத் தவிர்த்து, தங்கள் குணாதிசயத்தை வைத்து மதிக்கப்படுவதைக் கனவு காண்கிறேன்.

அமெரிக்காவில் இந்தக் கனவு அவர் விருப்பம்போல் மலர்ந்துவிட்டது.

பொஸ்டன் குளோப் பத்திரிகை இவரது உரையினை ‘Caught the Mood’ என்று வர்ணித்தது. ‘Above mere oratory’ எனவும் இப்பத்திரிகை குறிப்பிட்டது. லொஸ்ஏஞ்சல்ஸ் பத்திரிகை ‘A supreme orator’ என்று புகழாரம் சூட்டியது. இவ்வாறு கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் 1968 ஏப்ரல் 4ல் மென்பிஸ் நகரில் வைத்து தாக்குதலுக்கு உட்பட்டார். ஜேம்ஸ் ரோய் என்பவரே ரெமிங்டன் 760 என்ற பெயருள்ள சினைப்பரால் இவரைச் சுட்டார்.

‘March on Washington’ என்ற தலைப்பில் Rev.Martin Luther King பெயரில் இவரது இந்த ஆழமான சொற்பொழிவு பதிவாகியுள்ளது. நீதியே வெல்லுமென்ற இவரது கோட்பாடு என்றும் நிலைபெறுள்ளது.●



## RESP SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for  
and Education Savings Grant  
of up to \$7,200 per child

Your savings are more safe  
and secure

Your can start with a  
small amount

it's a more flexible plan

EDUCATION IS  
A GREAT GIFT FOR  
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்  
கல்விக்கான சேமிப்பு உங்கள்  
எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

## INCOME TAX PREPARATION

Personal Income Tax

Small Business Income Tax

Computerized Returns



S.Ganthy  
B.A. Srilanka  
Enrollment Officer

416. 841. 1866  
416. 955. 9303  
E.mail: ganthy@rogers.com

## வீடு தேடி...

பரிசாக கொவ்வம் பழமொன்றைப் பெற்றுவிடுவாள். கையேட்டில் இருப்பதுடன் தனது சமயோசித கணிப்பையும் கலந்து ஜோசியர் வாசிப்பார். அனேக வேளைகளில் அவர் கூற்று பொருத்தமாக அமைந்துவிடும். வீடு தேடிவந்து எனது அப்புவிடம் ஏச்சு மட்டும் கூலியாகப் பெற்ற ஜோசியக்காரர்களும் இருந்தார்கள்.

### குரங்கு வித்தைக்காரர்

நீண்ட கயிற்றில் ஓடித்திரியும் ஒரு குரங்கு, ஒரு பிரம்பு வளையம், ஒரு தடி ஆகியவற்றுடன் நாமம் போட்ட நெற்றியுடன் குரங்கு வித்தைக்காரர் வீடு வர, அயலிலுள்ள மக்கள் கூடிவிடுவார்கள். “ராமா, குட்டிக்கரணம் போடு”, வளையத்தைக் கையிலேந்தி “ராமா தாவு”, தடியை நீட்டி “தலைகீழாய் தொங்கு” என்று பல கட்டளைகள் இடப்படும். ஒவ்வொரு சாகசமும் முடிய ராமருக்கு வாழைப்பழம், கொய்யாக்காய், கச்சான் என்பவற்றை பார்வையாளர்கள் கொண்டுவந்து கொடுப்பார்கள். ராமர் இறுதியில் பெட்டியுடன் பணம் கேட்டு வலம் வருவார்.

### பாம்பாட்டி

பிரம்பிலான ஒரு வட்டவடிவிலான முடியுள்ள பெட்டிக்குள் சுருண்டிருக்கும் பாம்பு ஒன்று இசையெழுப்பக் கையில் ஒரு மகுடி என்பவற்றுடன் வருவார் பாம்பாட்டி. பெட்டியில் ஒரு தட்டுத் தட்டி பாம்பை “லச்சுமணா” என்று அழைப்பார். தலையால் முடியை உயர்த்தி லச்சுமணன் தலைகாட்ட மகுடி வாசிப்புக்கு அளவாகப் படமெடுத்து வெளியில் வந்து ஆடுவான். பாம்புடன் பாம்பாட்டி விளையாடுவார், கொஞ்சுவார், இறுதியில் தோளில் போடுவார். பார்வையாளரின் பயத்தாலும், பக்தியாலும், வியப்பாலும் பாம்பாட்டிக்குப் பணம் குவியும்.

குரங்கு வித்தைக்காரரும் பாம்பாட்டியும் வீடு வீடாகச் செல்ல மாட்டார்கள். பலர் ஒன்றுகூடக்கூடிய ஒரு வீட்டைத் தெரிந்து அங்கு தமது வித்தையைக் காண்பிப்பார்கள். கிளி ஜோசியக்காரர், குரங்கு வித்தைக்காரர், பாம்பாட்டி என்னும் முவரில் ஓர் ஒற்றுமை இருப்பதைப் பின்னர் உணர்ந்தேன். கிளிக்கு ஜானகி, குரங்குக்கு ராமர், பாம்புக்கு லச்சுமணன். இவை மூன்றும் வைஷ்ணவ புராணத்தில் வரும் பெயர்கள். இத்தொழில் புரிந்தவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைஷ்ணவர்களாக இருக்கலாமென என்னை எண்ண வைத்தது.

அன்று வீடு தேடி வந்து தொழில் புரிந்து இன்று காணாமல் போனவர்களின் பட்டியல் மிக நீளமானது.●



டாக்டர் எம். கே. முருகானந்தன்

## வயதாகும்போது மூளை மங்குதலைத் தடுத்தல் - நடைப்பயிற்சி

உடற்பயிற்சி உடல்நலத்துக்கு அவசியமானது என்பது இப்பொழுது பெரும்பாலானவர்களுக்குப் புரிந்திருக்கிறது. இருந்தபோதும் அவர்கள் எல்லோரும் அதனைச் செய்வதேயில்லை.

அதற்குக் காரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

முக்கியமாகச் சோம்பல். பலருக்கும் தங்களது வழமையான வேலைகளைத் தவிர புதிய விடயங்களில் ஈடுபடுவதற்குத் தயக்கமும் சோம்பலும் இருக்கிறது.

புதிய விடயங்களுக்கு நேரம் எவ்வாறு ஒதுக்குவது என்பது தெரிவதில்லை.

“எனது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. எனக்கு ஏன் உடற்பயிற்சி என்பது பலரது விதண்டா விவாதமாகும். கண்கெட்டாற் பிறகு சூரிய நமஸ்காரம் ஏன் எனப் பேச்சுக்கு சொல்வார்கள். நோய் வராமல் தடுப்பதற்கே முக்கியமாக உடற்பயிற்சி தேவை. நோய் வந்து முட்டிய பின் அல்ல.

உடற்பயிற்சிகளில் மிகவும் எளிதானதும், எல்லோராலும் செய்யக் கூடியதும், சுலபமானதும் நடைப்பயிற்சிதான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த நடைப்பயிற்சியானது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்பதை பல மருத்துவ ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஆனால் நடைப்பயிற்சிக்கும் அறிவாற்றல் குறையாது இருப்பதற்கும் தொடர்பு உள்ளது என புதிய மருத்துவ ஆய்வு சொல்கிறது.

65 வயதுக்கு மேற்பட்ட 300 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாகவும், 9 வருடங்கள் கடந்த பின்னரும் அவர்களது மூளையை MRI ஸ்கான் செய்து பார்த்தனர். ஒவ்வொரு வாரத்தில் 6 முதல் 9 மைல் தூரம் நடந்தவர்களது மூளையிலுள்ள ஆரோக்கிய பகுதியின் (Gray matter) கனவளவு அதிகரித்திருக்கக் காணப்பட்டது.

எனவே இவர்களது அறிவு சார்ந்த செயற்பாடுகள் குறைவதற்கான சாத்தியங்கள் குறைவாகும். அதாவது மூளை மங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஆயினும் நடக்காதவர்களின் மூளையின் ஆரோக்கியமான பகுதியில் அவ்வாறான நல்ல மாற்றம் அவதானிக்கப்படவில்லை.

ஏற்கனவே செய்யப்பட்ட சில ஆய்வுகளின் மூலம் நல்ல உடற்பயிற்சிகள் செய்வதனால் கலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது தெரிய வந்தது. இப்பொழுது நடைப் பயிற்சியும் அவ்வாறே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்பது தெரிகிறது.

வேறு எதற்காவது அல்லாவிடினும், எதிர்காலத்தில் அறனை பெயர்ந்து, பிள்ளைகளுக்கும் சொந்தபந்தங்களுக்கும் சுமையாகவும் தொல்லை கொடுக்காதும் இருப்பதற்காகவாவது தினசரி நடைப்பயிற்சி செய்யுங்கள்.

அறனை பெயர்தலைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களில் ஈடுபாடு காட்டுவதும் உதவும். முது வயதில் மூளை மங்காதிருப்பதற்கு இன்றைய வாழ்விலிருந்து விடுபடாமல் நவீன விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவது உதவும் என்பது முன்னொரு ஆய்வில் தெரியவந்ததை நினைவுபடுத்தலாம்.

கம்பியூட்டர், இணையம், மொபைல் போன் போன்ற நவீன சாதனங்களை, இவை எனக்கு முடியாதது என ஒதுக்கிவிடாது பயன்படுத்துவது நன்மை பயக்கும். பழவகைகள், நார்ப்பொருள் உணவுகள், இலைவகை உணவுகளை தினசரி உணவில் தாராளமாகச் சேர்ப்பதும் அவசியமாகும்.●

( Contd. from: Page 08 )

**The day when the spider lost its house**

Our ancestors celebrated their birth day on the day of their Nakshatra in the month of birth. Ancient Indian astronomers divided the celestial sphere into 27 star clusters known as Nakshatras. The day of a lunar month is known by the name of the Nakshatra seen closer to the moon at the time of sunrise. Each of the twelve lunar months in a year is known by the name of Nakshatra seen closer to the full moon of the month. In the Tamil month of Karthikai (November 14 to December 14) for example> the Karthikai Nakshatra will be seen near the full moon.

Tamil literary texts refer to the 27 Nakshatras as daystars. Birthday celebrations of ancient Tamil kings of both Pandya and Chola dynasties are mentioned in the post-Sangam poetic work of Muththollaayiram written about one thousand and five hundred years ago. Muththollaayiram> translated into English by Vaidehi Herbert> includes two poems which bear witness to the royal birthday celebrations.

In the first poem the poet calls upon the soldiers and civilians to celebrate the Pandya king's birthday by opening the prison doors and organizing processions of elephants, chariots and dancing horses.

Today is Uthiradam day, the birthday of the southern king. He will not appear as a warrior king. Open the prison doors and let the enemies out. Let the horses that trot to music go on a procession along with elephants and chariots.

Muththollaayiram 93

The second poem is more interesting. Chola king Killi is celebrating his birthday. His was born on a Revati Nakshatra day. Although a lot of good things are happening to many different people on this day> the poet seems to be upset about a misfortune caused to an inconspicuous living thing that went unnoticed.

On festive Revathi day, from my lord Killi with a bright blade on his spear, Brahmins received gold along with cows, and bards won elephants as huge as the Mantharam Mountains, before leaving Why is it that only spiders lost their webs?

Muththollaayiram 46

The poet is implying that the king's subjects are cleaning and decorating their houses to celebrate his birthday. Can they leave the under roof spider webs intact while doing so?●

**ரொறன்ரோ நகரின் முதலாவது பெண் மேயர் ஜூன் றோலன்ட்ஸ் காலமானார்**

ரொறன்ரோ நகரின் முதலாவது பெண் மேயரான ஜூன் றோலன்ட்ஸ் தமது 93வது வயதில் கடந்த மாதம் 21ம் திகதி காலமானார். 1991ல் இப்பதவிக்குத் தெரிவான இவர் ரொறன்ரோவின் 60வது மேயராவார். 1924ம் ஆண்டில் பிறந்த இவர் 1976ல் ரொறன்ரோ நகரசபையின் உறுப்பினராகத் தெரிவானார். ரிரிசியின் முதலாவது பெண் உறுப்பினராகவிருந்த இவர், 1994 தேர்தலில் பார்பரா ஹோல் அவர்களிடம் தோல்வி கண்டதையடுத்து அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார்.



## YOUR PARTNER IN MORTGAGES



**Dirresh Krishna**, MBA, CMA, AMP  
Mortgage Specialist (Lic #M08007487)  
Tel: 416.819.4373  
accent@rogers.com



**Ragavan (Raga) Ramanathan**, AMP  
Mortgage Specialist (Lic #M13000685)  
Tel: 416.579.7533  
raga\_ram@yahoo.com


316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3  
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.

Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar

B.Com (Hons), M.B.A.

• Credit Counseling • Accounting & Tax Services •

## குரு அரவிந்தன்

### ‘மகாவித்துவான்’ மீனாட்சி சுந்தரம்பிள்ளை




மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர் சிதம்பரம்பிள்ளை, தாயாரின் பெயர் அன்னத்தாச்சி. தமிழ் புலவரான தனது தந்தையிடமே இவர் தனது ஆரம்ப கல்வியைக் கற்றார். அதன்பின் தமிழில் புலமை பெறவேண்டும் என்ற விருப்போடு சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் போன்ற தமிழ் அறிஞர்களிடம் முறையாகக் கல்வி பயின்று தமிழில் புலமை பெற்றார். இவரது பதினைந்தாம் வயதில் இவரது தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்ததால், ஏதாவது பாடல்களைப் படித்தால் அதை அப்படியே மனத்தில் பதிய வைத்துக் கொண்டு விடுவார். தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்ததால், சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றலையும் இவர் பெற்றிருந்தார்.

இவர் சிறுவனாக இருந்தபோது, இவரது தந்தையார் விரோதி ஆண்டில் இறந்ததால், அதைக் கருவாக வைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:

‘முந்தை அறிஞர் மொழிநூல் பல நவீற்றும

தந்தை எனைப் பிரியத் தான்செய்த -  
நிந்தை மிகும்  
ஆண்டே விரோதியெனும் அப்பெயர்  
நிற்கே தகுமால்  
ஈண்டேது செய்யாய் இனி.’

தமிழில் சிறந்த புலமை பெற்றிருந்ததால், தமிழ் காப்பியங்கள், அற நூல்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என சிறந்த பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். காவேரியாச்சி என்ற பெண்ணை இவரின் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்த இவருக்கு, இவரது திறமையைப் பாராட்டி திருவாவடுதுறை



ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை அளித்து இவரைக் கௌரவித்தார். இவரது ஆக்கங்களில் அனேகமானவை செய்யுள் வடிவிலேயே அமைந்துள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய இலக்கியப் பணி காரணமாக தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் என்ற பெருமைக்கும் இவர் உரியவர்.

சிறந்த தமிழ் அறிஞரான உ. வே. சாமிநாதையர் இவரிடமே கல்வி கற்றார். இவரது காலத்தில் வாழ்ந்த, சீர்காழி என்ற ஊரில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில்

முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் இவர் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலையும் இவர் இயற்றினார். இவர் பெரிய புராணத்தை நன்கு கற்றறிந்ததனால் பெரியபுராண பிரசங்கம் செய்வதில் வல்லவராகத் திகழ்ந்தார். மயிலாடுதுறையில் தங்கியிருந்த காலத்தில் இவரது புலமையை அறிந்து இவரிடம் கல்வி கற்பதற்காக வந்த பல மாணவர்களுக்கு எந்தவித உதவியையும் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தது மட்டுமல்ல, தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களுக்கு இவர் உணவும், இடமும் அளித்து குருகுல முறைப்படி பாரபட்சமின்றி கல்வி கற்பித்தார் என்பதும் தெரியவருகின்றது. 1851ஆம் ஆண்டு எல்லப்ப நாவலர் இயற்றிய ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலையும் இவர் பதிப்பித்துள்ளார்.

பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்களை இவர் பாடியுள்ளார். இதைவிடத் தனது மொழி ஆளுமை காரணமாகப் புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள் போன்றவற்றைத் தமிழில் இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்றும் இவர் புகழப்பட்டார். ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது மாணவனான உ.வே.சாமிநாதையர் விரிவாக எழுதி வெளியிட்டார். இவரைப்பற்றி அறிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவியாக இருந்தது. இதைவிட இவரது ஆக்கங்கள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு’ என்ற பெயரில் இரு தொகுதிகளாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் 1876ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தனது 61வது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார். இவரது நூல்கள் பல அச்சில் வெளிவந்துள்ளதாகத் தெரிகின்றது.●

Best Catering **நந்தா உணவகம்** in Town!  
**NANTHA CATERS**

நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்

**416 NANTHA 1 (416 626 8421)**

**Brimley & Steeles - 4915 Steeles Ave. E.**  
**Warden & Finch - 3268 Finch Ave. E.**  
**Kipling & Steeles - 5010 Steeles Ave. E.**

**வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி**

**Rave P. Raveenthiran**  
Sales Representative

**HomeLife/Future**  
Realty Inc. Brokerage  
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,  
Markham, ON L3S 4N8  
**Dir: 416-567-2462**  
 Tel: 905-201-9977  
 Fax: 905-201-9229  
 ravehomes@gmail.com

**ATTIC INSULATION**

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்  
 குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்  
 கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

**பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!**

**Stay Warm in Winter. Be Cool in Summer.**

**Spray Foam Insulation**

Attic Walls  
 Ceiling Garage  
 Crawl Space

**SuPa. Raveenthiran**  
**416-847-7171**

**ENERecon Insulation**



# NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825  
(Midland & Finch) Scarborough, ON

**416 321 6420**




உங்கள்  
இல்லங்களை  
மாளிகையாக்கிட

அழையுங்கள்  
கேதா



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமதுநிறப்பான சேவையினால்  
தகுந்த விருதுளைப் பெற்ற நிறுவனம்



BRACE FOR A GREAT SMILE



**DR. ILLANGO & ASSOCIATES**  
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

## SCARBOROUGH

Kennedy / Finch Ave.  
3852 Finch Ave. East  
Suite 204 & 303  
Scarborough, ON  
Tel: 416-292-7004  
905-47 BRACE (27223)

## BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario  
7920 Hurontario Street  
Unit # 37  
Brampton, ON  
Tel: 905-457-1700

## MARKHAM

Markham / 16th Ave.  
(New Location)  
9500 Markham Road  
Unit # 107  
Markham, ON  
905-47 BRACE (27223)



எஸ். காந்தி

## 2017ம் ஆண்டுக்கான வருமானவரி பற்றிய தகவல்

2017ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2018ம் ஆண்டை வரவேற்று இருந்தாலும் கடந்த ஆண்டில் உழைத்த வருமானத்துக்கு வருமானவரி சம்பந்தமான கணக்குகளை சமர்ப்பிக்கும் காலம் இந்த மாதம் முதல் ஏப்பிரல் மாதம் 30ம் திகதி வரையுமாகும். நம்மில் பலர் உழைக்கும்போதே வருமானவரி செலுத்தி வந்திருப்போம். சிலர் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் இனிமேல் தான் எல்லாமே கணக்குப் பார்க்க வேண்டியிருக்கும். ஏற்கனவே வரி செலுத்தி வந்தவர்களும் தாம் செலுத்திய வருமானவரி மேலதிகமாக செலுத்தப்பட்டிருக்கின்றதா அல்லது குறைவாக செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பதினை கணக்கிட்டுப் பார்க்க வேண்டிய காலமும் இந்தக்காலமாகும். ஏற்கனவே கூடிய வருமானவரி செலுத்தியவர்கள், மேலதிகமான செலுத்திய தொகையை திரும்பப்பெறும் நிலையும் குறைவாக வரி செலுத்தியவர்கள் மேலதிகமாக வரி செலுத்த வேண்டிய நேரமுமாக இருக்கின்றது.

எனவே எல்லோரும் கனடா அரசாங்கத்தின் வருமானவரி முகவர்களுக்கு (Canada Revenue Agency) கணக்கு காட்டுவது அவசியமாகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமானம் இல்லாமல் இருந்தாலும், கணக்கு காட்டுதல் அவசியமாகும். தமது வருமானம் பூச்சியம் என்பதினை தெரியப்படுத்தினால் தான் அரசாங்கம் கொடுக்கும் சலுகைப்பணம் அல்லது மானியக் கொடுப்பனவுகளை சரியான காலத்தில் பெறமுடியும்.

இதேபோன்று இன்று நமது இளம் சமுதாயத்தினரில் பெரும்பான்மையினர் உயர் கல்வியினை கல்லூரிகளிலோ பல்கலைக்கழகங்களிலோ 18 வயது முதல் 23 வயதுவரை கல்வியைத் தொடர்வதால் அவர்களில் சிலர் ஒழுங்காக வருமானவரியினை நேர காலத்துக்கு தாக்கல் செய்யாமலிருப்பது நடைமுறை அனுபவமாக பார்த்துள்ளேன். இது பற்றி அவர்களின் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது அவசியமாகின்றது.

பொதுவாகக் கனடாவில் வருமானவரி இரண்டு வகையான அரசாங்கங்களினால் வசூலிக்கப்படுகின்றது. முதலாவதாக மத்திய அரசாங்கம் அடுத்ததாக மாகாண அரசு, நமது மாகாண அரசு ஒன்றாறியோ மாகாண அரசாகும். இந்த இரண்டு அரசும் 2017ம் ஆண்டு வருமானவரி வருமான வேறுபாட்டுக்கு ஏற்ப எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதினைப் பார்ப்போம்.

முதலாவதாக மத்திய அரசின் வருமான எல்லைகளை பார்க்கும்போது உங்கள் வருட வருமானம் \$45,916க்குள் இருக்குமாயின் நீங்கள் 15 சதவீத வரியை செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் வருமானம் இதற்கு மேலாக இருக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 20.5 சதவீதனை வரியாக செலுத்த வேண்டும். இதுவும் \$91,831 டாலர் வரைக்கும்தான். இந்த எல்லையையும் தாண்டி வருமானம் அதிகரிக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 26 சதம் வரியாக செலுத்த வேண்டும். இதுவும் 142,353 டாலரைத் தாண்டும்போது டாலருக்கு 29 சதமாக மாற்றமடைகின்றது. இது இவ்வாறு 202,800 டாலருக்கு மேற்படும்பொழுது 33 சதவீதமாக அதிகரிக்கின்றது.

அடுத்ததாக ஒன்றாறியோ மாகாண அரசின் வரிவிதிப்பு விகிதாசாரம் \$42,201க்கு உள்பட்டிருந்தால் 5.05 சதவீதமும் இதற்கு மேற்பட்டிருக்கும் ஒவ்வொரு டாலருக்கும் 11.16 சதவீதனையும் செலுத்த வேண்டியவரும். இதற்கும் ஒரு எல்லையுண்டு. அதுதான் \$65,596 ஆகும். இந்தத் தொகையும் தாண்டிவரும் தொகைக்கு 12.16 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதுவும் உங்கள் வருமானம் \$220,000 வரைக்கும்தான். இதற்குமேல் செல்லும் ஒவ்வொரு தொகைக்கும் 13.16 சதவீத வருமானவரி செலுத்தவேண்டியவரும்.

எனவே இதனை அடிப்படையாக கொண்டு ஓரளவுக்கு உங்கள் வருமானவரி எவ்வளவாக இருக்கும் என்பதினை அறிந்தாலும் தனிமனித வருமான வரிக்கழிவு, வரி செலுத்த வேண்டிய வருமானத்தொகை, இளைப்பாற்று சேமிப்புத்திட்டத்துக்கான வரிச்சலுகை, பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத்துக்கான வரிக்கழிவு இது போன்ற பல விடயங்கள் வரி செலுத்துபவர்களுக்கான சாதகமான விடயங்களும் உண்டு. எல்லாவற்றையும் இங்கு பட்டியல் போடமுடியாதுள்ளது.

இதற்கான மேலதிக விபரங்களை உங்கள் வருமானவரிப்பத்திரம் பூர்த்தி செய்பவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.●

# R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட  
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்  
**36 வருட அனுபவம்**



HONDA  
TOYOTA  
GM-MINI VANS

We Sell Bank Reposed Cars  
Accident Vehicle Repair  
Computerized Painting  
Motor Vehicle Accident  
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.**  
**Radha Motor Inc.**

3030 Markham Road  
Scarborough, ON

**416-412-3838**  
**416-836-5825**

# PYRAMID GROUP

REAL ESTATE PROFESSIONALS



**ROYAL LEPAGE** ignite  
Realty, Brokerage

**416.890.9999**

**Royal LePage Ignite Realty, Brokerage**  
Independently Owned and Operated  
795 Milner Avenue, Toronto, ON M1B 3C3  
Office: 416-282-3333 | Fax: 416-272-3333  
Broker of Record\* | Broker\*\* | Sales Representative\*\*\*

**SUGAN Sivarajah\* | UTHAYAN Sivarajah\*\***  
**Raj Sivarajah\*\* | SIVAKumar Sivarajah\*\*\***

**WWW.PYRAMIDGROUP.COM**

# FREE! Real Estate Classes

## Successful Real Estate Office With Over 425 Salespeople



- ★ No Franchise Fees
- ★ No Monthly Fees
- ★ No Desk Fees

- ➔ Over 425 Salespersons.
- ➔ Top 5<sup>th</sup> Listing Office in Canada
- ➔ Weekly Training, Full Services Office
- ➔ 24 Hrs Access to the Office
- ➔ Office Open 7 Days/ Week Including Holidays

**International Award Winning Office**  
**Top 4<sup>th</sup> HomeLife Office In Canada-2015**  
Over 2000 Sq.Ft Office Located @ Markham Rd & Steeles Ave E



HomeLife /Future Realty Inc., Brokerage  
205 -7 Eastvale Dr., Markham, Ontario, L3S 4N7  
Bus: 905.201.9977 | 416.264.0101  
INDEPENDENTLY OWNED AND OPERATED



**Selva Vettyvel**  
Broker of Record  
Tel:416-568-4301

## வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்

*“All the best for the new year. I wish you and Your family a happy and prosperous year.”*



**கமல் நவரத்னம்**  
**Kamal Navaratnam**  
Sales Representative

Direct: **416-671-4815**  
Email: kamalhomesale@gmail.com



RE MAX Community Realty Inc.  
Brokerage  
Office: 416-287-2222  
Fax: 416-2824488  
1265 Morningside Ave., Suite 203  
Toronto, ON M1B 3V9  
Independently Owned and Operated

*Trusted and reliable services*